

ॐ नमो वेंकटेशाय Om Namo Venkateshaaya ஓம் நமோ வேங்கடேஸாய  
विशवास इंस्टिट्यूट ऑफ़ श्री विष्णु सहस्रनामम  
VIŚVĀS INSTITUTE OF SRI VISHNU SAHASRANĀMAM  
| श्री विष्णु सहस्रनाम स्तोत्रम् |  
**SRI VISHNU SAHASRANĀMA STOTRAM**  
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம்



*This is the reference book for the course “Developing Proficiency on Vishnu Sahasranama Chanting”. (Syllabus A) - conducted by the Institute.*

*Published by: VIŚVĀS Institute of Sri Vishnu Sahasranamam, Chennai*

*(a constituent Unit of VIŚVĀS)*

*Compiled by: SivaramaKrishnan, T.S.,*

*Director-cum-Faculty, VISVAS Institute of Sri Vishnu Sahasranamam; Advisor, CGVSS / VISVAS*

**Supported by: VIŚVĀS CHARITABLE TRUST &**

**VIŚVA VISHNU SAHASRANAMA SAMSTHAN (VIŚVAS)**

*..... taking the Sahasranamam forward to the future generations .....*

Donations are accepted through cheques drawn in favour of “VISVAS Charitable Trust” or may be directly credited into Union Bank of India (Chennai George Town Branch) Account No. 520101256858760 of “VISVAS Charitable Trust” – Account Type : SBA ; IFSC Code: UBIN0900052. PAN No. AABTV9557A; Donations are exempted under Sec. 80-G of Indian Income Tax Act.

*..... ensuring Sri Vishnu Sahasranamam reaches Schools, Hospitals, Old Age Homes, Prisons, Goshalas, Tulsi Gardens, Holy Ganges, All Divya Desams and Many More .....*

*(Rev. Edn 28<sup>th</sup> June 2021)*

# அறிமுகம்

## ஓம் நமோ நாராயணாய

பரந்தாமனான ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் பக்தர்களான நமக்காக அருளிச் செய்த இரகசியம் இது.

"உன் மனதை எனக்காக்குக ! உன் பக்தியை எனக்காக்குக !

என்னைத் தொழுக ! என்னையே பரமாகக் கொள்க !

இதனால் நீ என்னையே எய்துவாய் ! இது நிச்சயம் " - பகவத் கீதை - 9 : 34

இந்த இரகசியத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இறுதிப் பகுதியான பதினெட்டாம் அத்தியாயத்தில் மீண்டும் ஒரு முறை உறுதியுடன் சொல்கிறார்:

"உன் மனதை எனக்காக்குக ! நீ என் தொண்டனாகுக !

எனக்கென வேள்வி (பிரயாசை) செய்க ! என்னையே வணங்குக !

என்னை எய்துவாய் ! உண்மை இதே !

இதை உனக்கு நான் சபதமுரைத்துச் சொன்னேன் !

ஏனெனில் நீ எனக்கு மிகவும் இனியவன் ! " - பகவத் கீதை - 18 : 64

"எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு

என்னையே சரண் எனப் புகுவாயாக !

எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும்

உன்னை நான் காப்பாற்றுவேன் -

துயரப்படாதே "

- பகவத் கீதை - 18 : 65

மேற்சொன்னவற்றை பகவத் கீதையின் முழுவதுமான ஸ்லோகங்களின் சாரம் எனக் கொள்ளலாம்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீது, அதாவது இருகரங்களில் புல்லாங்குழலையும், தலைமுடியில் மயில் இறகையும் தாங்கி, நீல நிற மேனியில் அழகான திருமுகத்துடன் விளங்கும் உருவத்தின் மீது நமது மனதை ஒருமுகப் படுத்த வேண்டும். தன்னிடம் சரணடைந்தாலே போதும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா கஷ்டங்களிலிருந்தும் கிருஷ்ணர் நம்மைப் பாதுகாப்பார் என்ற உறுதியுடன், தன்னை எப்போதும்

ஆதரவற்றவனாகவும் தனது வாழ்வின் முன்னேற்றத்திற்கான ஒரே ஆதரவு "ஸ்ரீ கிருஷ்ணரே " என்றும் கொண்டு பக்தித் தொண்டு செய்வதே ஞானத்தின் மிக மிக இரகசியமான பகுதியும், பகவத் கீதை முழுமையின் சாராம்சமும் ஆகும்.

சரி. அவரைச் சரண் புகுவது எப்படி? ஸ்ரீ பகவத்பாதர் ஆதி ஸங்கரர் தனது பஜகோவிந்தத்தில் இதற்கு ஒரு உபாயம் தருகிறார்.

"கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்" என்று சொல்லி, கீதை சொல்லும் பாதையும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உச்சாடனமுமே இதற்குச் சிறந்த வழி என்கிறார் .

உலகில் எத்தனையோ மஹான்கள் - கீதைக்குப் பின்னரும், ஸ்ரீ ஆதி ஸங்கரருக்குப் பின்னரும் - அவ்வப்போது அவதரித்து, மானுடர் உய்ய வழிகளைச் சொல்லிக் கொண்டேதான் வந்துள்ளனர். ஸிரீடி ஸ்ரீஸாயி பாபா அவர்களுள் பூஜிக்கத் தக்கவொரு அவதார புருஷர்.

ஸிரீடி ஸ்ரீஸாயி பாபா, ஒரு முறை தனது நெருங்கிய நண்பரான ஷாமாவிற்கு விஷ்ணு ஸஹஸ்ரநாம புத்தகத்தின் ஒரு பிரதியை பிரசாதமாக அளித்து கூறுகையில் " ஓ! ஷாமா! இப்புத்தகம் மிகவும் பயனுள்ளது; பலனுள்ளது; எனவே இதை உனக்குப் பரிசளிக்கிறேன், ஒரு முறை நான் தீவிரமாக கஷ்டப்பட்டேன்; எனது இதயம் துடிக்கத் தொடங்கி, என் உயிர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. அத்தகைய தருணத்தில் நான் இந்நூலை எனது மார்போடு வைத்து அணைத்துக் கொண்டேன். அப்போது அது மிகுந்த ஆறுதலை அளித்தது. பகவானே என்னைக் காப்பாற்றக் கீழிறங்கி வந்தாரென்று நினைக்கிறேன். எனவே இதை உனக்குக் கொடுக்கிறேன். மெதுவாகப் படி. தினந்தோறும் குறைந்த பட்சம் ஒரு நாமத்தையாவது படி. அது உனக்கு நன்மை செய்யும்." என்றார்.

இந்தக் காட்சியை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸிரீடி ஸாயி பாபா கோயிலில் பாபாவின் பின்புறமுள்ள சுவரில் இன்றும் காணலாம். பாபா தம் கையில் விஷ்ணு ஸஹஸ்ர நாமப் பிரதியை ஏந்திய வண்ணம் இருப்பதையும், பக்கத்தில் பகவத் கீதை புத்தகத்தை வைத்துக் கொண்டு இருப்பதையும் பார்க்கலாம்.

கடவுள் நாமம் மிகவும் சக்தி வாய்ந்தது. அது நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் காப்பாற்றி, பிறப்பு, இறப்புச் சுழலினின்றும் நம்மை விடுதலையாக்குகிறது. இதைவிடச் சலபமான சாதனம் வேறேதுமில்லை. நம் மனதை மிகச் சிறந்த முறையில் அது தூய்மைப் படுத்துகிறது.

விஷ்ணு ஸஹஸ்ர நாமம் சொல்வதற்கு எவ்வித சடங்கு முறைகளோ, தடையோ கிடையாது. நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நாம் இதை சொல்லிக் கொண்டு வரலாம். அது அவ்வளவு சலபம், அவ்வளவு பயனுள்ளது.

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் ஆயிரம் நாமங்கள் முடிவுறும் தருவாயில், முடிவுப் பகுதியில் பிதாமஹரான பீஷ்மர் "தேவகி நந்தந: ஸ்ரஷ்டா க்ஷித்ஸ: பாபநாஸன:" என்று சொல்லி "நான் இது வரை சொன்ன இந்த ஆயிரம் நாமங்களுக்கு அதிபதி வேறு யாரும்ல்லர்; இதோ இங்கே நான் ஸஹஸ்ர நாமத்தைச் சொல்லச் சொல்ல தரும புத்திரருடன் கூடவே நின்று கேட்டுக் கேட்டு ஆமோதித்துக் கொண்டிருக்கும் ஸாக்சாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே! நம் கண்ணபிரானே! இந்த ஆயிரம் நாமங்களுக்கு உரியவர்" என்று தெளிவு படுத்துகிறார். ஆதி ஸங்கரரும், கண்ணனையே - கோவிந்தனையே - பக்தியோடு நாம பாராயணம், நாம சங்கீர்த்தனம் செய்யுமாறு பஜகோவிந்தத்தில் வலியுறுத்தி சொல்லி அதிலும் "விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை விருப்பத்துடன் உச்சாடனம் செய்க" என்கிறார்.

எல்லோரும் உற்சாகத்துடன் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை நிதமும் பாராயணம் செய்வதை நமது வாழ்வின் நித்தியமாகக் கொள்ள வேண்டும். இதன் மகிமைகளை உலகெங்கும் எடுத்துச் சொல்வதற்காக பல பாராயண மண்டலிகள் உலகெங்கும் செயல்படுகின்றன.

குறிப்பாக உலகளாவிய விஸ்வாஸ் ஸத்ஸங்கங்களும், சென்னை குரூப் ஆஃப் விஸ்வாஸ் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸத்ஸங்கங்களும் (CGVSS) இக்கைங்கர்யத்தை வெகு சிறப்பாகச் செய்து வருகின்றன. எல்லோரும் இந்த மஹாநிதியை பெற வேண்டும் என்பதற்காக விஸ்வாஸ் (VIŚVA VISHNU SAHASRANAMA SAMSTHAN - VIŚVAS) அதன் ஒரு அங்கமான - தனது விஸ்வாஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ( VIŚVAS INSTITUTE OF SRI VISHNU SAHASRANAMAM) மூலமாக தற்போது இந்த புத்தகத்தை அழகாக வெளியிட்டுள்ளது.

இதை பாராயணம் செய்து அனைவரும் எல்லா கேடிமங்களையும் பெற வேண்டும் என ஸ்ரீமந் நாராயணனைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

ஓம் நமோ நாராயணாய

*ஸ்ரீவராம க்ருஷ்ணன் டி. எஸ்.,*

இயக்குனர்

விஸ்வாஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

## ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பற்றி:

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம், மகா விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களின் தொகுப்பு ஆகும். இது ஸ்தோத்ரமாக பாராயணமாகவும் நாமாவளி அர்ச்சனையாகவும் இரு வடிவிலும் ஓதப்படுகிறது. இது மஹாபாரதத்தில் அனுஷாஸன பர்வம் என்ற பகுதியில் 149-ஆம் அத்தியாயத்தில் தான தர்மம் ரகசியங்களையும் எல்லா சாஸ்திரங்களின் முடிவான கருத்துக்களையும் எடுத்துரைக்குமிடத்தில் பீஷ்மாச்சாரியரால் தருமபுத்திரருக்கும் அவர் மூலமாக பிறருக்கும் உபதேசிக்கப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முன்னிலையில் பீஷ்மாச்சாரியார் யுதிஷ்டிரர் (தர்ம புத்திரர்) மற்றும் நான்கு பாண்டவர்களுக்கு (நமக்காக) உரைத்ததாகும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

**உரையாடலின் பின்னணி பின் வருமாறு:** தர்மத்தின் இரகசியங்களை கற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் யுதிஷ்டிரரான தர்மபுத்திரர், இவ்வலகில் தனது இறுதி நாட்களை கழித்துக் கொண்டிருந்த பிதாமகர் பீஷ்மரை அணுகி வணங்கினார். எண்ணற்ற அறம் சார்ந்த விஷயங்களை வினவித் தெரிந்து தெளிந்த பின், தர்மபுத்திரர் பீஷ்மரிடம் “எல்லா தர்மங்களிலும் தலைசிறந்த தர்மம் என தாங்கள் கருதுவது எது? யாரைத் துதிப்பதனால் - மானிடர் - தங்கள் துன்பங்கள் நீங்கி மகிழ்வுற்று, பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம்?” என்று வினவினார்.

**இதற்கு பதிலளித்த பீஷ்மர் "மகாவிஷ்ணுவிற்கு இடைவிடாது தொடர்ந்து - பக்தியும், சேவையும் செய்து - வணங்கி வருவதே மிகப்பெரிய தர்மம்" என்றார்.**

“ஸ்ரீ மகாவிஷ்ணுவே எங்கும் நிறைந்தவரும், எல்லா உலகங்களுக்கு அதிபதியும், சிறந்த பெரிய தேஜஸும், ப்ரபஞ்சத்தின் நாதரும், ப்ரம்மணயரும் ஆவார். எல்லா வஸ்துவும் அவரிடமிருந்தே ஆதி யுகத்தின் தொடக்கத்தில் உண்டாகின்றன; மீண்டும் அவை அவரிடமே யுகத்தின் முடிவில் சென்று முடிவுறுகின்றன. இடையில் எல்லா வஸ்துவும் அவரிடமே நிலைத்து நிற்கின்றன; அவ்வாறாக, எல்லா வஸ்துக்களிலும் அவரே வியாபித்து உள்ளார். புருஷோத்தமனாகிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை - அவரின் ஆயிரம் திருநாமங்களை - பாராயணம் செய்வதனாலேயே அனைவரும் துன்பங்கள் நீங்கி மகிழ்வுற்று, பிறவிப் பிணியிலிருந்து விடுபட முடியும்” என்று கூறி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பீஷ்மாச்சாரியார் உபதேசிக்கத் துவங்கினார்.

பீஷ்மர் இறுதியில், மேலும் கூறுகிறார்: - “ இந்த ஆயிரம் நாமங்களில் சொல்லியுள்ள ஸ்ரீ மகா விஷ்ணு வேறு யாரும் அல்லர்; இதோ, இங்கே இந்த ஸஹஸ்ரநாமத்தை உடன் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் தேவகியின் புத்திரரான ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ மகா விஷ்ணு தானே. நாம் பஜிக்கும் பரமபத நாதன் அவரே”.

**ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை** தொடர்ந்து பாராயணம் செய்து வருதலும், வருங்கால இளைய தலைமுறையினரிடமும் ஸஹஸ்ரநாமத்தை கொண்டு சேர்த்து பாராயணம் செய்வித்தலும் - மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் உலகளாவிய அமைதி, ஆகியவற்றை நிச்சயம் நமக்கு வழங்கும்

<b>Key to Transliteration and Pronunciation of Sanskrit letters through Tamizh</b>	
இந்த ஸ்லோகங்களில் வந்துள்ள சில ஸமஸ்கிருத எழுத்துக்களும், அதன் உச்சரிப்புகளும் தமிழ் மொழியில் இல்லாத காரணத்தால், அவை எண்-குறியீட்டுடன் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாக உச்சரிக்கும் பொருட்டு இங்கே சில உதாரணங்கள் தரப்பட்டுள்ளன :-	
க் - சுகர்ன், ஆக்ரமிப்பு	சு² - அச்சுவெல்லம், தச்சுவேலை
க்² - காக்கி	சே² - பாண்டிச்சேரி
க்³- ஆரோக்யம்; பாக்யா	ட - கடம், நாடகம்
க்⁴- விக்னம், விக்னவிநாயகா	ட² - சட்டம், கட்டம், பட்டப்பகல் - "ட்ட" என்பதை சேர்த்து உச்சரிக்க வேண்டும்
க - கண், கருணை, கடவுள், கல்வி, கல்கி, கழுகு, கல், கண்ணாடி, - என்பதில் வரும் "க"வைப் போன்று உச்சரிக்கவும்	ட³- கடன், கடவுள், வேடன்
	ட⁴ - பண்டம், மண்பாண்டம், ழுடன்
க²- பாக்கம், மயக்கம், பழக்கம், சிந்திக்க, காக்க, - "க்க" என்பதை சேர்த்து உச்சரிக்க வேண்டும், கஜானா,	டா - டாப், டாக், டாக்ஈஸ்
	டா² - டாண்டாண், டாட்டா
க³ - கணேசன், கனம், கங்கை	டி² - பட்டிக்காடு, ஸ்படிகம்,
க⁴- மணிகண்டன், கண்டா, மேகம்	டி³-ஆவடி, கிண்டி, வடிவேல், பண்டிதர்
கா - காசு, காசிதம், காலை,	டீ- டீவீ, டீபார்ட்டி
கா² - காக்கி	டீ³- தண்டீஸ்வரம்; ஸிரீடீ
கா³- மஹாத்மாகாந்தி, கங்காநகர்	டே² - செய்துவிட்டேன்
கி² - காக்கி	டை³- ஜாடை
கி³ - கிரிதரன், சப்தகிரி, கிரி	டோ² - விட்டோபர், வீட்டோடு மாப்பிள்ளை, செய்து விட்டோம் என்பதில் வரும் "ட்டோ"வைப் போன்று உச்சரிக்கவும்
கி² - கீல், கீற்று, கோமுகீ நதி	
கி³ - யோகீ, வாகீஸ்வரன், கீதா	
கு - குறிப்பு, குமுதம், குடம், கும்பம்	த் - சாத்வீகம், யாத்ரை, சத்ரு , சத்சங்கம், புத்ரன், ரத்னம்
கு³- குஜராத், குரு, குணசீலம்,	த்² - சத்துவாச்சாரி, தத்துப்பிள்ளை
கு⁴ - இலகுவான வழி	த்³ - பத்மா, வித்யா;
கூ- கூடை, கூடியிருந்து,	த்⁴ - த்வஜஸ்தம்பம், த்யானம், த்வனி
கே³ - யோகேஸ்வரன், இந்தியா கேட்,	த - தமிழ், தலைவன், தவம், தவறு
கோ³ - கோவிந்தன், கோபாலன்; கோபி	த²- சநாதன ஹிந்து மதம், சத்தம், நத்தம், அர்த்தம்
கோ⁴ - கோசாலா, கோரம்,	த³ - - வேதம், சப்தம், தண்டனை, சதவிகிதம், தரிசனம், தயை, யானைமதம்
கௌ³ - கௌரி, கௌதம புத்தர் ,	
கூடி- அகூடரம், அகூடதை, பகூடணம்,	த⁴ - தர்மபுரி, தனஞ்ஜயன், தனம், தநுஷ் தா - தாமரை, தாய், தாம்பரம்
ச் - அனிச்சை, அச்சம், இச்சை	
ச - சந்திரன், சக்கரம், சத்திரம்,	தா²- தாரா, தாக்கூர், தாம்புக்கயிறு
ச² - மச்ச அவதாரம், மச்சம், சத்திரம்,	தா³- தாஸப்ரகாஷ், தாசநாயக்கன்பட்டி,
சி - சித்திரம் (chiththiram), சின்னசாமி	தாவண்கெறே, தாமோதரன், தாஸ்
சி² - ருசி, சின்னச்சின்ன ஆசை	தி - திங்கள், தின்பண்டம்
	தி²- பாத்தி, கத்தி, கொத்தி
	முன்பக்க தொடர்ச்சி .....

ஸ்லோகங்களில் வந்துள்ள ஸமஸ்கிருத எழுத்துக்களும், அதன் உச்சரிப்புகளும் ..... தொடர்ச்சி ..... :-	
தி <sup>3</sup> - திண்டுக்கல், தினசரி, பதில், தினமணி	பே <sup>4</sup> - பேல்பூரி பை <sup>4</sup> - பைரவி
தி <sup>4</sup> - திருஷ்டி, திருஷ்டத்யும்னன், நிதி	போ - போட்டி
தி <sup>2</sup> - நிவர்த்தீ	போ <sup>4</sup> - போபால்
தி <sup>3</sup> - தீனதயாளன்	பு - புதியது, புஷ்பம், புடவை,
தி <sup>4</sup> - தீரன், வீரதீர செயல்கள்,	பு <sup>3</sup> - புதன்கிழமை
து - துணைவன், துங்கபுரம், துணி	பு <sup>4</sup> -புவனகிரி, புவனேஸ்வரம், Bhuvanagiri,
து <sup>2</sup> - சத்துணவு	பூ <sup>4</sup> - பூலோகம், பூகோளம், பூமி
து <sup>3</sup> - துக்கம், துவாதசி, மதுரை	ஜ-ஜனார்த்தன், ஜனகணமன, ஜடை
து <sup>4</sup> - துருவங்கள், துருவநகூத்தரம்,	ஜா - ஜாடை, ஜாலம்
து <sup>2</sup> - தூத்துக்குடி, தூமணி மாடத்து	ஸ் - சரஸ்வதி; ஸ்வாதி, ஸ்வேதா ஸஹஸ்ரநாமம்
து <sup>4</sup> - தூள், தூளி	ஸா - சாயீ, சாவித்ரி, சாது
தே - தேங்காய், தேனாம்பேட்டை	ஸூ - சுண்டல், சுடர், அறுசுவை, சுகம்; சுப்ரமண்யம்
தே <sup>2</sup> - தேனீ, தேனம்பாக்கம்,	ஸே - சேலம், சேனை, சேவல்
தே <sup>3</sup> - தேவி, தேசம், தேவகோட்டை	ஸ் - ஈஸ்வர, விஸ்வநாதன்
தை <sup>3</sup> - தேவதை, பாதை	ஸ - பிசகு, கசடு, சங்கு, சங்கரி, சக்தி, சரணம், சரீரம் - என்பதில் வரும்
தோ - தோட்டம், தோடு, தோழமை	“ச”வைப் போன்று; உச்சரிக்கும்போது நாக்கைத் தட்டையாக வைத்தபடி மேலண்ணத்தின் அருகே கொண்டு சென்று உச்சரிக்க வேண்டும்
தோ <sup>2</sup> - தோப்பு	
தோ <sup>3</sup> - தோசை, தோஷம், தந்தோம்	
தோ <sup>4</sup> - தோபி (Washerman), தோஷம்	
ப் -ப்ரகாசம், வளர்ப்பு, அர்ப்பணம்	ஸ் - ஈஸ்வர, விஸ்வநாதன்
ப் <sup>3</sup> - சப்தம்,	
ப் <sup>4</sup> - அப்யாசம் (பயிற்சி)	ஸா - சாந்தி, சாண்டில்யன்,
ப - பட்டம், பதவி, பழம்; பட்டு	
ப <sup>2</sup> - பட்டப்படிப்பு, பலஸ்ருதி	ஸி-சிவாய, நமசிவாய, சிவாஜி. சிவன்
ப <sup>3</sup> - பலராமர், பதில்	
ப <sup>4</sup> - பரணீ, பக்தி (Bhakthi and not bakthi). பயம் ; பவானி	ஸூ - சகல்பகூம், சுபதினம், சுஷ்மா ஸ்வராஜ், ஸூகர்
பா - பார்வை, பாடல், பால், பாலம்	ஸூ - சூன்யம், சூரன்
பா <sup>3</sup> - பாலகன், பாகம்பிரியாள், பாலன்,	ஸோ - அசோகர், யசோதை அசோகசக்தம், சோகம், சோபனா,
பா <sup>4</sup> - பாரததேசம், பாக்யவான், பாரதி, பாரத்வாஜர்	ஸௌ - செளபாக்கியவாதி
பி - பிறவி, பிறகு, பிணி, பிரண்டை	ஷ் - க்ருஷ்ணா, இஷ்டம், சிஷ்யர்,
பி <sup>3</sup> - பிந்துமாதவன், கம்பி, தம்பி	ஷ - விஷயம், மேஷம்,
பி <sup>4</sup> - பிலாய் இரும்பு, பட்டாபிராம், அபிஷேகம், பட்டாபிஷேகம்	ஹ - சந்தேஹம், தாஹம், ஹஸ்தம் ஹரி, ஹரஹர, ஹரேகிருஷ்ணா, ஹரி ஓம்
பீ <sup>3</sup> - பீன்ஸ், பீட்டு	க்ரு - க்ருஷ்ணா Krishna
பீ <sup>4</sup> - பீஷ்மர், பீமன், பீமரதம்	ஃப் - staff - off என்பதில் உள்ள “f” போன்று உச்சரிக்கவும்

ஓம் நமோ நாராயணாய ...

## ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்தரத்திலிருந்து)

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் உள்ள சில ஸ்தோத்திரங்கள் ஓதுவதற்கு மிகவும் எளிமையானவை; நோய்நொடிகளை குணப்படுத்துபவை; ஒருவரின் ஆளுமையின் செயல்திறனை மேம்படுத்துபவை; மிகவும் பயனுள்ளதாக இருப்பவை. இந்த தனிப்பட்ட ஸ்தோத்திரங்கள் ஒவ்வொன்றையும் பக்தி ஸ்ரத்தையுடன் கோஷமிடலாம் - பாராயணம் சொல்லலாம். இது குழந்தைகளுக்காக பெற்றோரால் அல்லது பெற்றோருக்காக குழந்தைகளால் உச்சரிக்கப்படலாம்.

### உற்சாகம் ஏற்பட:-

(for overcoming the problems of lethargy, laziness, sluggishness, depression etc.,)

வேத<sup>3</sup>யோ வைத<sup>3</sup>யஸ் ஸதா<sup>3</sup>யோகீ<sup>3</sup> வீரஹா மாத<sup>4</sup>வோ மது<sup>4</sup>ஹு |  
அதிந்த<sup>3</sup>ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாப<sup>3</sup>லஹ

|| 18

### படிப்பில் வல்லவனாக:-

(for acquiring knowledge, education and success in academic field, particularly for students)

ஸர்வக<sup>3</sup>ஸ் ஸர்வவித<sup>3</sup>( )பா<sup>4</sup>நுர் - விஷ்வக்ஸேநோ ஜநார்த<sup>3</sup>நஹ |

வேதோ<sup>3</sup> வேத<sup>3</sup>வித<sup>3</sup> -வ்யங்கோ<sup>3</sup> வேதா<sup>3</sup>ங்கோ<sup>3</sup> வேத<sup>3</sup>வித<sup>3</sup> கவிஹி || 14

அனைத்திலும் சிறந்து முதன்மையில் விளங்க :- (to become expert, master and  
extraordinarily bright in education and knowledge-related activities)

யக்<sup>3</sup>ரு இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாங்க<sup>3</sup>திஹி |  
ஸர்வத<sup>3</sup>ர்ஸீ விமுக்தாத்மா ஸர்வக்<sup>3</sup>ரோ க்<sup>3</sup>ரூநமுத்தமம் || 48

### ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட:-

(to acquire intellect, to become intelligent, to achieve brilliance and to gain expertise in  
mathematics)

மஹாபு<sup>3</sup>த<sup>3</sup>தி<sup>4</sup>ர் -மஹாவீர்யோ மஹாஸக்திர் -மஹாத<sup>3</sup>யுதி |

அநிர் -தே<sup>3</sup>ஸ்யவபுஸ் ஸ்ரீமா நமேயாத்மா மஹாத<sup>3</sup>ரித<sup>4</sup>ருக்

|| 19

பெருமதிப்பு - நன்மதிப்பு ஏற்பட:- (to be respected by all)

ஸுப்ரஸாத<sup>3</sup>ஃப் ப்ரஸந்நாத்மா விஸ்வத<sup>4</sup>ருக்<sup>3</sup>\* விஸ்வபு<sup>4</sup>க்<sup>3</sup> விபு<sup>4</sup>ஹு |  
ஸத்கர்தா ஸதக்ருதஸ் ஸாத<sup>4</sup>ர் - ஜந்ஹுர் -நாராயணோ நரஹ || 26

சத்ருவை ஜெயிக்க - எதிரிகளை வெல்ல :- (to fight effectively and successfully  
against all the internal and external enemies and to overcome the problems of  
misunderstanding and disagreement)

ஸுலப<sup>4</sup>ஸ் ஸுவ்ரதஸ் ஸித<sup>3</sup>த<sup>4</sup>ஸ் ஸத்ருஜிச் ச<sup>2</sup>த்ருதாபநஹ |

ந்யக்<sup>3</sup>ரோதோ<sup>4</sup>(அ)து<sup>3</sup>ம்ப<sup>3</sup>ரோ(அ)ஸ்வத்த<sup>2</sup>ஸ் -சாணூராந்த<sup>4</sup>ரநிஷுத<sup>3</sup>நஹ || 88



திட்டமிட்டபடி காலத்தே - இனிதே காரியங்கள் நடந்தேற - மங்களம் பெருக :-  
(to see that all the plans, programs and the works which are taken up are accomplished or  
fulfilled completely, satisfactorily and profitably – for auspicious events)

ஸநாத் ஸநாத-நதமஹ் கபிலஹ் கபி -ரவ்யயஹ |

ஸ்வஸ்தி<sup>3</sup>ஸ் ஸ்வஸ்திக்ருத் -ஸ்வஸ்தி ஸ்வஸ்தி<sup>4</sup>க் ஸ்வஸ்தி த<sup>3</sup>க்ஷிணஹ || 96

உயர்ந்த பதவி ஏற்பட :- (for obtaining professional recognition, for achieving  
promotion, elevation and improvement in one's status)

வ்யவஸாயோ வ்யவஸ்தா<sup>2</sup>நஸ் ஸம்ஸ்தா<sup>2</sup>நஸ் ஸ்தா<sup>2</sup>நதோ<sup>3</sup> த<sup>4</sup>ருவஹ |

பரர்த<sup>3</sup>தி<sup>4</sup>ஃப் பரமஸ்பஷ்டஸ்- துஷ்டஃப் புஷ்டஸ் ஸுபே<sup>4</sup>க்ஷணஹ || 42

எண்ணிய காரியம் நிறைவேற :- (to realize all the aspirations and to achieve all the  
objectives)

அஸங்க<sup>2</sup>யேயோ(அ)ப்ரமேயாத்மா விஸரிஷ்டஸ் ஸரிஷ்டக்ருச் சு<sup>2</sup>சிஹி |

ஸித்<sup>3</sup>தா<sup>4</sup>ர்த<sup>2</sup>ஸ் ஸித்<sup>3</sup>த<sup>4</sup>ஸங்கல்பஸ் ஸித்<sup>3</sup>தி<sup>4</sup>த<sup>3</sup>ஸ் ஸித்<sup>3</sup>தி<sup>4</sup>ஸாத<sup>4</sup>நஹ || 27

வறுமை நீங்க - செல்வம் கிடைக்க - செல்வம் பெருக :- (to become economically  
self-sustained, for achieving financial prosperity and to live a comfortable and happy life)

விஸ்தாரஸ் ஸ்தா<sup>2</sup>வரஸ்தா<sup>2</sup>ணுஃப் ப்ரமாணம் பீஜ -மவ்யயம் |

அர்தோ<sup>2</sup>(அ)நர்தோ<sup>2</sup> மஹாகோஸோ மஹாபோ<sup>4</sup>கோ<sup>3</sup> மஹாத<sup>4</sup>நஹ || 46

ஸ்ரீத்<sup>3</sup>ஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீநிதி<sup>4</sup>ஸ் ஸ்ரீவிபா<sup>4</sup>வநஹ |

ஸ்ரீத<sup>4</sup>ரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரீரேயஸ் ஸ்ரீமால் லோகத்ரயாஸ்ரயஹ || 65

திருமணம் நடக்க :- (for overcoming all the marriage-related problems and for the  
conducting of smooth and successful marriage)

பூ<sup>4</sup>தப<sup>4</sup>வ்யப<sup>4</sup>வந்நாத<sup>2</sup>ஃப் பவநஃப் பாவநோ(அ)நலஹ |

காமஹா காமக்ருத் காந்தஹ் காமஹ் காமப்ரத<sup>3</sup>ஃப் ப்ரபு<sup>4</sup>ஹு || 32

குடும்பத்தில் துன்பங்கள் நீங்க :- (to overcome the family problems of tensions,  
anxieties, disagreements)

உதீ<sup>3</sup>ர்ணஸ் ஸர்வதஸ்சக்ஷ - ரநீஸஸ் ஸாஸ்வதஸ்தி<sup>2</sup>ரஹ |

பூ<sup>4</sup>ஸயோ பூ<sup>4</sup>ஷ்ணோ பூ<sup>4</sup>திர்- விஸோகஸ்\* ஸோகநாஸநஹ || 67

குடும்பத்தில் அனைவருக்கும் கேஷமம் உண்டாக – ஆனந்தம், சுகம் உண்டாக :- (to  
aspire for the welfare of everyone in the family and the well-being of everyone)

அநிவர்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா கேஷமக்ருச் சி<sup>2</sup>வஹ |

ஸ்ரீவத்ஸவக்ஷாஸ் ஸ்ரீவாஸஸ் ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வரஹ || 64

अजो महार्हः स्वाभाव्यो जितामित्रः प्रमोदनः ।

आनन्दोऽनन्दनो नन्दः सत्यधर्मा त्रिविक्रमः ॥ 56 ॥

ajo mahārhas svābhāvyo jitāmitraf pramodanaha |

ānando nandano nandas satyadharmā trivikramaha || 56 ||

அஜோ மஹார்ஹஸ் ஸ்வாபா<sup>4</sup>வ்யோ ஜிதாமித்ரஃ ப்ரமோத<sup>3</sup>நஹ |

ஆநந்தோ<sup>3</sup> நந்த<sup>3</sup>நோ நந்த<sup>3</sup>ஸ் ஸத்யத<sup>4</sup>ர்மா த்ரிவிக்ரமஹ || 56 ||

கண் பார்வை தெளிவு பெற :-

(for all the problems of eyesight and eye-related problems, defects in vision)

அக்<sup>3</sup>ரணீர் க்<sup>3</sup>ராமணீஸ் ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரணஹ

ஸஹஸ்ரமூர்தா<sup>4</sup> விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் || 24

வயிற்று வலி நீங்க :- (for curing all stomach problems and stomach-related ailments)

ப்<sup>4</sup>ராஜிஷ்ணூர் -போ<sup>4</sup>ஜநம் போ<sup>4</sup>க்தா ஸஹிஷ்ணூர் -ஜக்<sup>3</sup>தா<sup>3</sup>தி<sup>3</sup>ஜஹ |

அநகோ<sup>4</sup> விஜயோ ஜேதா விஸ்வயோநிஃப் புநர்வஸுஹ || 16

வியாதிகள் நீங்க :- (to get rid of all ailments, diseases)

ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதிஸ்\* ஸ்தோதா ரணப்ரியஹ |

பூர்ணஃப் பூரயிதா புண்யஃப் புண்யகீர்தி -ரநாமயஹ || 73

தீவிர நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகளில் இருப்போர் விரைவில் குணமடைய :- (to get well soon for those who are seriously / critically ill / hospitalized)

ஈஸாநஃப் ப்ராணத<sup>3</sup>ஃப் ப்ராணோ ஜ்யேஷ்ட<sup>2</sup>ஸ் ஸ்ரேஷ்ட<sup>2</sup>ஃப் ப்ரஜாபதிஹி |

ஹிரண்யக்<sup>3</sup>ர்போ<sup>4</sup> பூ<sup>4</sup>க்<sup>3</sup>ர்போ<sup>4</sup> மாத<sup>4</sup>வோ மது<sup>4</sup>ஸூத<sup>3</sup>நஹ || 8

அச்யுதஃப் ப்ரதி<sup>2</sup>தஃப் ப்ராணஃப் ப்ராணதோ<sup>3</sup> வாஸவாநுஜஹ |

அபாம்நிதி<sup>4</sup> - \* ரதி<sup>4</sup>ஷ்டா<sup>2</sup>ந - மப்ரமத்தஃப் ப்ரதிஷ்டி<sup>2</sup>தஹ || 35

வைகுண்ட<sup>2</sup>ஃப் புருஷஃப் ப்ராணஃப் ப்ராணத<sup>3</sup>ஃப் ப்ரணவஃப் ப்ருது<sup>2</sup>ஹ |

ஹிரண்யக்<sup>3</sup>ர்ப<sup>4</sup>ஸ் ஸத்ருக்<sup>4</sup>நோ வ்யாப்தோ வாயு -ரதோ<sup>4</sup>க்ஷஜஹ || 44

ஆபத்து பயம் விலக :- (to overcome the problems of psychological fear, continuous worrying and such other psychic problems resulting in fear and depression)

ஸஹஸ்ரார்சிஸ் ஸப்தஜிஹ்வஸ் ஸப்தைதா<sup>4</sup>ஸ் ஸப்தவாஹநஹ |

அமூர்தி ரநகோ<sup>4</sup>(அ)சிந்த்யோ ப<sup>4</sup>யக்ருத்<sup>3</sup>-ப<sup>4</sup>யநாஸநஹ || 89 ||

துர்சொப்பனம் கெட்ட கனவுகளின் உபாதைகளிலிருந்து விடுபட :- (to overcome problems of bad dreams and disturbances in sleep and to have peaceful sleep)

உத்தாரணோ து<sup>3</sup>ஷ்க்ருதிஹா புண்யோ து<sup>3</sup>ஸ்-ஸ்வப்நநாஸநஹ |  
வீரஹா ரக்ஷணஸ் ஸந்தோ ஜீவநஃப் பர்யவஸ்தி<sup>2</sup>தஹ || 99 ||

மரண பயம் நீங்க - பாபங்கள் நீங்க - மோக்ஷமடைய :- (for old and seriously ailing people – for those who are in the last days of one’s life - who are undergoing the ordeal of fear of death, - for such people to get liberated – to attain moksha - to reach the feet of the Lord peacefully )

ஸத<sup>3</sup>க<sup>3</sup>திஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத<sup>3</sup>பூ<sup>4</sup>திஸ் ஸத்பராயணஹ |  
ஸூரஸேநோ யது<sup>3</sup>ஸ்ரேஷ்ட<sup>2</sup>ஸ் ஸந்நிவாஸஸ் ஸுயாமுநஹ || 75

ஆத்மயோநிஸ் ஸ்வயம்ஜாதோ வைகா<sup>2</sup>நஸ் ஸாமகா<sup>3</sup>யநஹ |  
தே<sup>3</sup>வகீநந்த<sup>3</sup>நஸ் ஸ்ரஷ்டா க்ஷிதிஸஃப் பாபநாஸநஹ || 106 ||

துவக்கத்திலும் முடிவிலும் சொல்லும் பிரார்த்தனை ஸ்லோகம்  
(கீழ் உள்ள ஸ்லோகத்தை மூன்று முறை சொல்கிறோம்)

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே |  
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே

(கீழ் உள்ள ஸ்லோகத்தை ஒரே ஒரு முறை சொல்கிறோம்)

ஸ்ரீராம நாம வராநந ஒம் நம இதி |

(Optional) மூன்று முறை சொல்கிறோம்:

ஹரே ராம ஹரே ராம - ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண - கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

**உறுதிமொழி - ஒம் நமோ நாராயணாய**

(நீங்கள் வசிக்கும் நகரத்தின் அல்லது இடத்தின் பெயரைச் சொல்லவும்)

என்ற நகரில் / ஊரில் வசிக்கும் \_\_\_\_\_ (உங்கள் பெயரைச் சொல்லவும்) \_\_\_\_\_ ஆகிய  
நான் - ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை - வரும் எதிர்கால சந்ததியினரிடம் -  
முன்னெடுத்துக் கொண்டு சேர்ப்பேன் - என்று உறுதி அளிக்கிறேன்.

இறைவனை வணங்கிவிட்டுத்தான் எந்த வேலையையும் துவங்குவேன்.  
தாய், தந்தை மற்றும் ஆசான் இவர்களைத் தெய்வத்திற்கு ஒப்பாகக்  
கருதுவேன். பெரியோர் சொல் கேட்பேன். பெண்களைத் தாயாக மதிப்பேன்.  
மனதையும், உடலையும், சுற்றுச்சூழலையும் தூய்மையாக  
வைத்துக்கொள்வேன். எனது தேசம், தெய்வம், தர்மம் - மூன்றும் - ஒன்றின்  
வடிவமே - என்று துதிப்பேன். எந்த நிலையிலும் என் குடும்ப பாரம்பர்ய -  
சமுதாய மரபைக் கைவிட மாட்டேன். இந்த உறுதிமொழிகளுடன் இன்றைய  
பாராயணத்தைத் துவங்குகிறேன்... பரம்பொருளே! என்னை வழி நடத்திச்  
செல்லப் பிரார்த்திக்கிறேன்.

Version last updated 28<sup>th</sup> June 2021

# | श्री विष्णु सहस्रनाम स्तोत्रम् |

śrī Vishnu Sahasra Nāma Stotram  
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்

ॐ Om ஓம்

ஸக்லாம்ப<sup>3</sup>ரத<sup>4</sup>ரம் விஷ்ணும்  
ஸஸிவர்ணம் சதுர்பு<sup>4</sup>ஜம் |  
ப்ரஸந்நவத<sup>3</sup>நம் த்<sup>4</sup>யாயேத்  
ஸர்வவிக்<sup>4</sup>நோபஸாந்தயே

||1

யஸ்யத்<sup>3</sup>-விரத<sup>3</sup>வக்த்ராத்<sup>3</sup>யாஃப்  
பாரிஷத்<sup>3</sup>யாஃப் பரஸஸதம்|  
விக்<sup>4</sup>நம் நிக்<sup>4</sup>நந்தி ஸததம்  
-விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே

|| 2

வ்யாஸம் வஸிஷ்ட<sup>2</sup> நப்தாரம்  
ஸக்தேஃப் பௌத்ரமகல்மஷம்|  
பராஸராத்த்மஜம் வந்தே<sup>3</sup>  
ஸுகதாதம் தபோநிதி<sup>4</sup>ம்

|| 3

வ்யாஸாய விஷ்ணு ரூபாய  
வ்யாஸரூபாய விஷ்ணவே |  
நமோ வை ப்<sup>3</sup>ரம்ஹநித<sup>4</sup>யே  
வாஸிஷ்டா<sup>2</sup>ய நமோ நமஹ

|| 4

அவிகாராய ஸுத்<sup>3</sup>தா<sup>4</sup>ய  
நித்யாய பரமாத்மநே |  
ஸதை<sup>3</sup>கரூப ரூபாய  
விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே

|| 5

யஸ்ய ஸ்மரண-மாத்த்ரேண  
ஜந்ம ஸம்ஸார ப்<sup>3</sup>ந்த<sup>4</sup>நாத் |  
விமுச்யதே நமஸ்தஸ்மை  
விஷ்ணவே ப்ரப<sup>4</sup>விஷ்ணவே

|| 6

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப<sup>4</sup>விஷ்ணவே|

---

ஸ்ரீ வைஸம்பாயந உவாச

ஸ்ருத்வா த<sup>4</sup>ர்மா-நஸேஷேண

பாவநாநி ச ஸர்வஸஹ |

யுதி<sup>4</sup>ஷ்டி<sup>2</sup>ரஸ் ஸாந்தநவம்

புநரேவாப்<sup>4</sup>ய பா<sup>4</sup>ஷத

|| 7

யுதி<sup>4</sup>ஷ்டி<sup>2</sup>ர உவாச

கிமேகம் தை<sup>3</sup>வதம் லோகே ?

கிம் வா(அ)ப்யேகம் பராயணம் ?

ஸ்துவந்தஹ கம்? கமர்சந்தஃப்

ப்ராப்நுயுர்-மாநவாஸ் ஸுப<sup>4</sup>ம்? ||8

கோ த<sup>4</sup>ர்மஸ் ஸர்வ த<sup>4</sup>ர்மாணாம்

ப<sup>4</sup>வதஃப் பரமோ மதஹ ? |

கிம் ஜபந்-முச்யதே ஜந்தூர்-

ஜந்ம-ஸம்ஸார ப<sup>3</sup>ந்த<sup>4</sup>நாத்?

||9

ஸ்ரீ பீ<sup>4</sup>ஷ்டிம உவாச

ஜக<sup>3</sup>த்ப்ரபு<sup>4</sup>ம் தே<sup>3</sup>வதே<sup>3</sup>வ

மநந்தம் புருஷோத்தமம் |

ஸ்துவந்நாம ஸஹஸ்ரேண

புருஷஸ் ஸததோத்தி<sup>2</sup>தஹ

|| 10

தமேவ சார்சயந் நித்யம்

ப<sup>4</sup>க்த்யா புருஷமவ்யயம் |  
த்<sup>4</sup>யாயந் ஸ்துவந் நமஸ்யம்ஸ்ச  
யஜமாந ஸ்தமேவ ச

|| 11

அநாதி<sup>3</sup> நித<sup>4</sup>நம் விஷ்ணும்  
ஸர்வலோக மஹேஸ்வரம் |  
லோகாத்<sup>4</sup>யக்ஷம் ஸ்துவந்நித்யம்  
ஸர்வ து<sup>3</sup>ஹ்கா<sup>2</sup>திகோ<sup>3</sup> ப<sup>4</sup>வேத் || 12

ப்<sup>3</sup>ரம்ஹண்யம் ஸர்வ த<sup>4</sup>ர்மக்<sup>3</sup>ஞம்  
லோகாநாம் கீர்த்திவர்த<sup>4</sup>நம் |  
லோகநாத<sup>2</sup>ம் மஹத்<sup>3</sup>பூ<sup>4</sup>தம்  
ஸர்வபூ<sup>4</sup>த-ப<sup>4</sup>வோத்<sup>3</sup>ப<sup>4</sup>வம்

|| 13

ஏஷ மே ஸர்வ த<sup>4</sup>ர்மாணாம்  
த<sup>4</sup>ர்மோ(அ)தி<sup>4</sup>கதமோ மதஹ |  
யத்<sup>3</sup>ப<sup>4</sup>க்த்யா புண்ட<sup>3</sup>ரீகாக்ஷம்  
ஸ்தவை-ரர்சே-ந்நரஸ் ஸதா<sup>3</sup>

||14

பரமம் யோ மஹத்தேஜஃப்  
பரமம் யோ மஹத்தபஹ |  
பரமம் யோ மஹத்<sup>3</sup>-ப்<sup>3</sup>ரம்ஹ  
பரமம் யஃப் பராயணம் || 15  
பவித்ராணாம் பவித்ரம் யோ



மங்க<sup>3</sup>ளாநாம் ச மங்க<sup>3</sup>ளம் |  
தை<sup>3</sup>வதம் தே<sup>3</sup>வதாநாம் ச  
பூ<sup>4</sup>தாநாம் யோ(அ)வ்யயஃப் பிதா ||16

---

யதஸ் ஸர்வாணி பூ<sup>4</sup>தாநி  
ப<sup>4</sup>வந்த்யாதி<sup>3</sup> யுகா<sup>3</sup>க<sup>3</sup>மே |  
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி  
புநரேவ யுக<sup>3</sup>க்ஷயே || 17

தஸ்ய லோக ப்ரதா<sup>4</sup>நஸ்ய  
ஜக<sup>3</sup>ந்நாத<sup>2</sup>ஸ்ய பூ<sup>4</sup>பதே |  
விஷ்ணோர்-நாம ஸஹஸ்ரம் மே  
ஸ்ருணு பாப ப<sup>4</sup>யா-பஹம் || 18

யாநி நாமாநி கௌ<sup>3</sup>ணாநி  
விக்<sup>2</sup>யாதாநி மஹாத்மநஹ |  
ருஷிபி<sup>4</sup>ஃப் பரிசீ<sup>3</sup>தாநி  
தாநி வக்ஷ்யாமி பூ<sup>4</sup>தயே || 19

---

ருஷிர்-நாம்நாம் \* ஸஹஸ்ரஸ்ய  
வேத<sup>3</sup>வ்யாஸோ மஹாமுநிணி |  
ச<sup>2</sup>ந்தோ<sup>3</sup>(அ)நுஷ்டுப் ததா<sup>2</sup> தே<sup>3</sup>வோ  
ப<sup>4</sup>க<sup>3</sup>வாந் தே<sup>3</sup>வகீ-ஸுதஹ || 20

---

\* விஷ்ணோர் நாம என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

அம்ருதாம் ஸுத்<sup>3</sup>ப<sup>4</sup>வோ பீ<sup>3</sup>ஜம்  
ஸக்திர்-தே<sup>3</sup>வகி நந்த<sup>3</sup>நஹ |  
த்ரிஸாமா ஹ்ருத<sup>3</sup>யம் தஸ்ய  
ஸாந்த்யர்தே<sup>2</sup> விநி யுஜ்யதே

|| 21

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும்  
ப்ரப<sup>4</sup>விஷ்ணும் மஹேஸ்வரம் |  
அநேக-ரூப தை<sup>3</sup>த்யாந்தம்  
நமாமி புருஷோத்தமம்

|| 22

## பூர்வ ந்யாஸஹ

அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் தி<sup>3</sup>வ்ய  
ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய ||  
ஸ்ரீ வேத<sup>3</sup>வ்யாஸோ ப<sup>4</sup>க<sup>3</sup>வாந் ருஷிணி |  
அநுஷ்டுப் ச<sup>2</sup>ந்த<sup>3</sup>ஹ| ஸ்ரீமஹாவிஷ்ணுஃப்  
பரமாத்மா ஸ்ரீமந்நாராயணோ தே<sup>3</sup>வதா |  
அம்ருதாம் ஸூத்<sup>3</sup>ப<sup>4</sup>வோ பா<sup>4</sup>நுரிதி பீ<sup>3</sup>ஜம் |  
தே<sup>3</sup>வகீ நந்த<sup>3</sup>நஸ் ஸ்ரஷ்டேதி ஸக்திணி |  
உத்<sup>3</sup>ப<sup>4</sup>வஹ க்ஷோப<sup>4</sup>ணோ  
தே<sup>3</sup>வ இதி பரமோ மந்த்ரஹ|

ஸங்க<sup>2</sup>ப்<sup>4</sup>ருந் நந்த<sup>3</sup>கீ சக்ரீதி கீலகம் |  
ஸார்ங்க<sup>3</sup> த<sup>4</sup>ந்வா க<sup>3</sup>தா<sup>3</sup>த<sup>4</sup>ர இத்யஸ்த்ரம் |  
ரதா<sup>2</sup>ங்க<sup>3</sup> பாணி ரக்ஷோப்<sup>4</sup>ய இதி நேத்ரம் |  
த்ரிஸாமா ஸாமக<sup>3</sup>ஸ் ஸாமேதி கவசம் |  
ஆநந்த<sup>3</sup>ம் பரப்<sup>3</sup>ரம்ஹேதி யோநிணி |  
ருதுஸ் ஸூத்<sup>3</sup>ர்ஸநஹ் கால இதி தி<sup>3</sup>க்<sup>3</sup>ப<sup>3</sup>ந்த<sup>4</sup>ஹ |  
ஸ்ரீ விஸ்வரூப இதி த்<sup>4</sup>யாநம் |  
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே<sup>2</sup>  
ஸஹஸ்ர நாம ஜபே விநியோக<sup>3</sup>ஹ |

## த்<sup>4</sup>யாநம்

கூ<sup>4</sup>ரோத்<sup>3</sup>ந்வத் ப்ரதே<sup>3</sup>ஸே ஸு<sup>4</sup>சிமணி  
விலஸத் ஸைகதே மெளக்திகாநாம் |  
மாலாக்லுப்தாஸநஸ்த<sup>2</sup>ஸ் ஸ்ப<sup>2</sup>டிகமணி  
நிபை<sup>4</sup>ர்-மெளக்திகைர்-மண்டி<sup>3</sup>தாங்க<sup>3</sup>ஹ |  
ஸு<sup>4</sup>ப்<sup>4</sup>ரை ரப்<sup>4</sup>ரை ரத<sup>3</sup>ப்<sup>4</sup>ரை ருபரி  
விரசிதைர்- முக்த பீயூஷ வர்ஷைஹி  
ஆநந்தீ<sup>3</sup> நஃப் புநீயா த<sup>3</sup>ரி நளிந க<sup>3</sup>தா<sup>3</sup>  
ஸங்க<sup>2</sup>பாணீர்-முகுந்த<sup>3</sup>ஹ || 1

பூ<sup>4</sup>ஃப் பாதெள<sup>3</sup> யஸ்ய நாபி<sup>4</sup>ர்-வியத<sup>3</sup>ஸூர  
நிலஸ் சந்த<sup>3</sup>ர் ஸூர்யெள ச நேத்ரே |  
கர்ணாவாஸாஃ ஸிரோ த<sup>3</sup>யெளர்-முக<sup>2</sup>மபி  
த<sup>3</sup>ஹநோ யஸ்ய வாஸ்தேய மப்<sup>3</sup>தி<sup>4</sup>ஹி |  
அந்தஸ்த<sup>2</sup>ம் யஸ்ய விஸ்வம் ஸூர நர  
க<sup>2</sup>க<sup>3</sup>-கோ<sup>3</sup> போ<sup>4</sup>கி<sup>3</sup> க<sup>3</sup>ந்த<sup>4</sup>ர்வ தை<sup>3</sup>த்யைஹி |  
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரிபு<sup>4</sup>வந  
வபுஷம் விஷ்ணுமீஸம் நமாமி || 2

ஓம் நமோ ப<sup>4</sup>க<sup>3</sup>வதே வாஸுதே<sup>3</sup>வாய!

ஸாந்தாகாரம் பு<sup>4</sup>ஜக<sup>3</sup>ஸயநம்  
பத்<sup>3</sup>மநாப<sup>4</sup>ம் ஸுரேஸம் |  
விஸ்வாதா<sup>4</sup>ரம் க<sup>3</sup>க<sup>3</sup>ந ஸத்<sup>3</sup>ருஸம்  
மேக<sup>4</sup>வர்ணம் ஸுபா<sup>4</sup>ங்க<sup>3</sup>ம் |  
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம்  
யோகி<sup>3</sup> ஹ்ருத்<sup>3\*</sup> த்<sup>4</sup>யாந க<sup>3</sup>ம்யம் |  
வந்தே<sup>3</sup> விஷ்ணும் ப<sup>4</sup>வ ப<sup>4</sup>ய ஹரம்  
ஸர்வ லோகைக நா<sup>2</sup>த்<sup>2</sup>ம்

||3

யோகி<sup>3</sup>பி<sup>4</sup>ர் த்<sup>4</sup>யாந க<sup>3</sup>ம்யம் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

மேக<sup>4</sup> ஸ்யாமம் பீத கௌஸேயவாஸம்  
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோ<sup>4</sup>த்<sup>3</sup> பா<sup>4</sup>ஸி தாங்க<sup>3</sup>ம் |  
புண்யோபேதம் புண்ட<sup>3</sup>ரீகாயதாக்ஷம்  
விஷ்ணும் வந்தே<sup>3</sup> ஸர்வலோகைக நா<sup>2</sup>த்<sup>2</sup>ம் || 4

நமஸ் ஸமஸ்த பூ<sup>4</sup>தாநா-  
மாதி<sup>3</sup> பூ<sup>4</sup>தாய பூ<sup>4</sup>ப்<sup>4</sup>ருதே |  
அநேகரூப ரூபாய  
விஷ்ணவே ப்ரப<sup>4</sup> விஷ்ணவே || 5

ஸஸங்க<sup>2</sup> சக்ரம் ஸகிரீட குண்ட<sup>3</sup>லம்  
ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் |  
ஸஹார வக்ஷஸ் ஸ்த<sup>2</sup>ல ஸோபி<sup>4</sup> கௌஸ்துப<sup>4</sup>ம்  
நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்பு<sup>4</sup>ஜம் || 6

சா<sup>2</sup>யாயாம் பாரிஜாதஸ்ய  
ஹேமஸிம்ஹாஸநோபரி  
ஆஸீநமம்பு<sup>3</sup>த<sup>3</sup>ஸ்யாம  
மாயதாக்ஷ மலங்க்ருதம்

|| 7

சந்த்<sup>3</sup>ராநநம் சதுர்பா<sup>3</sup>ஹும்  
ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்  
ருக்மிணீ ஸத்யபா<sup>4</sup>மாப்<sup>4</sup>யாம்  
ஸஹிதம் க்ருஷ்ணமாஸ்ரயே

|| 8

## ஸ்தோத்ரம்

ஓம் விஸ்வஸ்மை நமஹ

விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ

பூ<sup>4</sup>தப<sup>4</sup>வ்யப<sup>4</sup>வத்ப்ரபு<sup>4</sup>ஹு |

பூ<sup>4</sup>தக்ருத்<sup>3</sup> பூ<sup>4</sup>தப்<sup>4</sup>ருத்<sup>3</sup> பா<sup>4</sup>வோ

பூ<sup>4</sup>தாத்மா பூ<sup>4</sup>தபா<sup>4</sup>வநஹ (1 - 9)

|| 1

பூதாத்மா பரமாத்மா ச

முக்தாநாம் பரமாக<sup>3</sup>திஹி |

அவ்யயஃப் புருஷஸ் ஸாக்ஷீ

க்ஷேத்ரக்<sup>3</sup>ஞோ(அ)க்ஷர ஏவ ச (10-17)

|| 2

யோகோ<sup>3</sup> யோக<sup>3</sup>விதா<sup>3</sup>ம்நேதா

ப்ரதா<sup>4</sup>ந-புருஷேஸ்வரஹ|

நாரஸிம்ஹவபுஸ் ஸ்ரீமாந்

கேஸவஃப் புருஷோத்தமஹ (18 - 24)

|| 3

ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ்

ஸ்தா<sup>2</sup>ணுர் பூ<sup>4</sup>தாதி<sup>3</sup>ர் நிதி<sup>4</sup>ரவ்யயஹ|

ஸம்ப<sup>4</sup>வோ பா<sup>4</sup>வநோ ப<sup>4</sup>ர்தா

ப்ரப<sup>4</sup>வஃப் ப்ரபு<sup>4</sup>ரீஸ்வரஹ (25 - 36)

|| 4

ஸ்வயம்பூ<sup>4</sup>ஸ் ஸம்பு<sup>4</sup>ராதி<sup>3</sup>த்யஃப்  
புஷ்கராஶோ மஹாஸ்வநஹ |  
அநாதி<sup>3</sup>நித<sup>4</sup>நோ தா<sup>4</sup>தா  
விதா<sup>4</sup>தா தா<sup>4</sup>துருத்தமஹ ( 37 - 45 )

|| 5

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸஃப்  
பத்<sup>3</sup>மநாபோ<sup>4</sup>(அ)மர்ப்ரபு<sup>4</sup>ஹு |  
விஸ்வகர்மா மநுஸ் த்வஷ்டா  
ஸ்த<sup>2</sup>விஷ்ட<sup>2</sup>ஸ் ஸ்த<sup>2</sup>விரோ( )த்<sup>4</sup>ருவஹ

|| 6

(ஸங்கரர் பாஷ்யம் 46 - 54; பராஸர ப<sup>4</sup>ட்டர் பா<sup>4</sup>ஷ்யம் 46 - 55 )

அக்<sup>3</sup>ராஹ்யஸ் ஸாஸ்வதஹ க்ருஷீணோ  
லோஹிதாஶஃப் ப்ரதர்த<sup>3</sup>நஹ |  
ப்ரபூ<sup>4</sup>தஸ் த்ரிககுப்<sup>3</sup>தா<sup>4</sup>ம \*  
பவித்ரம் மங்க<sup>3</sup>லம்பரம் ( 55 - 63; 56 - 64 )

|| 7

\*த்ரிககுத்<sup>3</sup>தா<sup>4</sup>ம என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ஈஸாநஃப் ப்ராணத<sup>3</sup>ஃப் ப்ராணோ  
ஜ்யேஷ்ட<sup>2</sup>ஸ் ஸ்ரேஷ்ட<sup>2</sup>ஃப் ப்ரஜாபதிஹி |  
ஹிரண்யக<sup>3</sup>ர்போ<sup>4</sup> பூ<sup>4</sup>க<sup>3</sup>ர்போ<sup>4</sup>  
மாத<sup>4</sup>வோ மது<sup>4</sup>ஸூத<sup>3</sup>நஹ ( 64 -73; 65- 74 )

|| 8



ஈஸ்வரோ விக்ரமீ த<sup>4</sup>ந்வீ  
மேதா<sup>4</sup>வீ விக்ரமஹ் க்ரமஹ|  
அநுத்தமோ து<sup>3</sup>ராத<sup>4</sup>ர்ஷஹ்  
க்ருதக்<sup>3</sup>ருஹ் க்ருதி -ராத்மவாந்  
( 74 - 84 ; 75 - 85 )

||9

ஸுரேஸஃ ஸரணம் ஸர்ம  
விஸ்வரேதாஃப் ப்ரஜாப<sup>4</sup>வஹ |  
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாலஃப்\*  
ப்ரத்யயஸ் ஸர்வத<sup>3</sup>ர்ஸநஹ  
( 85 - 94 ; 86 - 95 )

||10

\* வ்யாளஃப் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்<sup>3</sup>த<sup>4</sup>ஸ்  
ஸித்<sup>3</sup>தி<sup>4</sup>ஸ் ஸர்வாதி<sup>3</sup>-ரச்யுதஹ |  
வ்ருஷாகபி -ரமேயாத்மா  
ஸர்வயோக<sup>3</sup>விநிஸ்-ஸ்ருதஹ (95- 103; 96- 104) || 11

வஸூர் -வஸுமநாஸ் ஸத்யஸ்  
ஸமாத்மா(அ)ஸம்மிதஸ் \* ஸமஹ|  
அமோக<sup>4</sup>ஃப் புண்ட<sup>3</sup>ரீகாக்ஷோ  
வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதிஹி  
( 104 - 113 ; 105 - 114 )

|| 12

\* ஸமாத்மா ஸம்மிதஸ் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ருத்<sup>3</sup>ரோ ப<sup>3</sup>ஹுஸிரா ப<sup>3</sup>ப<sup>4</sup>ருர் -  
விஸ்வயோநிஸ் ஸாசிஸ்ரவாஹ |  
அம்ருதஸ் ஸாஸ்வதஸ்தா<sup>2</sup>ணூர் -  
வராரோஹோ மஹாதபாஹ  
(114 - 122; 115-123)

|| 13

ஸர்வக<sup>3</sup>ஸ் ஸர்வவித்<sup>3</sup>( )பா<sup>4</sup>நூர் -  
விஷ்வக்ஸேநோ ஜநார்த<sup>3</sup>நஹ |  
வேதோ<sup>3</sup> வேத<sup>3</sup>வித<sup>3</sup> -வ்யங்கோ<sup>3</sup>  
வேதா<sup>3</sup>ங்கோ<sup>3</sup> வேத<sup>3</sup>வித் கவிஹி  
( 123 - 132 ; 124 - 134 )

|| 14

லோகாத்<sup>4</sup>யக்ஷஸ் ஸுராத்<sup>4</sup>யக்ஷா  
த<sup>4</sup>ர்மாத்<sup>4</sup>யக்ஷஹ் க்ருதாக்ருதஹ |  
சதுராத்மா சதுர் -வ்யூஹஸ்  
சதுர்த<sup>3</sup>ம்ஷ்ட்ரஸ் சதுர்பு<sup>4</sup>ஜஹ  
( 133 - 140 ; 135 - 142 )

|| 15

ப்<sup>4</sup>ராஜிஷ்ணூர் -போ<sup>4</sup>ஜநம் போ<sup>4</sup>க்தா  
ஸஹிஷ்ணூர் -ஜக<sup>3</sup>தா<sup>3</sup>தி<sup>3</sup>ஜஹ |  
அநகோ<sup>4</sup> விஜயோ ஜேதா  
விஸ்வயோநிஃப் புநர்வஸுஹு  
( 141 - 150 ; 143 - 152 )

|| 16

உபேந்த்<sup>3</sup>ரோ வாமநஃப் ப்ராம்ஸு -  
ரமோக<sup>4</sup>ஸ் ஸுசி -நூர்ஜிதஹ |  
அதீந்த்<sup>3</sup>ரஸ் ஸங்க்<sup>3</sup>ரஹஸ் ஸர்கோ<sup>3</sup>  
த்<sup>4</sup>ருதாத்மா நியமோ யமஹ  
( 151 - 162 ; 153 - 164 )

|| 17

வேத்<sup>3</sup>யோ வைத்<sup>3</sup>யஸ் ஸதா<sup>3</sup>யோகீ<sup>3</sup>  
வீரஹா மாத<sup>4</sup>வோ மது<sup>4</sup>ஹு |  
அதீந்த்<sup>3</sup>ரியோ மஹாமாயோ  
மஹோத்ஸாஹோ மஹாப<sup>3</sup>லஹ  
( 163 - 172 ; 165 - 174 )

|| 18

மஹாபு<sup>3</sup>த்<sup>3</sup>தி<sup>4</sup>ர் -மஹாவீர்யோ  
மஹாஸக்திர் -மஹாத்<sup>3</sup>யுதிஹி |  
அநிர் -தே<sup>3</sup>ஸ்யவபுஸ் ஸீமா  
நமேயாத்மா மஹாத்<sup>3</sup>ரித்<sup>4</sup>ருக் \*  
( 173 - 180; 175 - 182 )

|| 19

\* மஹாத்<sup>3</sup>ரித்<sup>4</sup>ருக் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

மஹேஷ்வாஸோ மஹீப<sup>4</sup>ர்தா  
ஸ்ரீநிவாஸஸ் ஸதாங்க்<sup>3</sup>திஹி\* |  
அநிருத்<sup>3</sup>த<sup>4</sup>ஸ் ஸுராநந்தோ<sup>3</sup>  
கோ<sup>3</sup>விந்தோ<sup>3</sup> கோ<sup>3</sup>விதா<sup>3</sup>ம்பதிஹி  
( 181 - 188; 183 - 190 )

|| 20

\* ஸதாங்க்<sup>3</sup>திஹி என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

மரீசீர் -த<sup>3</sup>மநோ ஹம்ஸஸ்  
ஸுபர்ணோ பு<sup>4</sup>ஜகோ<sup>3</sup>த்தமஹ |  
ஹிரண்யநாப<sup>4</sup>ஸ் ஸுதபாஃப்  
பத்<sup>3</sup>மநாப<sup>4</sup>ஃப் ப்ரஜாபதிஹி || 21  
( 189 - 197 ; 191 - 199 )

அம்ருத்யுஸ் ஸர்வத்<sup>3</sup>ருக் ஸிம்ஹஸ்  
ஸந்தா<sup>4</sup>தா ஸந்தி<sup>4</sup>மாம் ஸ்தி<sup>2</sup>ரஹ|  
அஜோ து<sup>3</sup>ர்மர்ஷணஸ் ஷாஸ்தா  
விஸ்ருதாத்மா ஸுராரிஹா || 22  
( 198 - 208 ; 200 - 210 )

கு<sup>3</sup>ருர்()கு<sup>3</sup>ருதமோ தா<sup>4</sup>ம  
ஸத்யஸ் ஸத்யபராக்ரமஹ |  
நிமிஷோ(அ)நிமிஷஸ் ஸ்ரக்<sup>3</sup>வீ  
வாசஸ்பதி( )ருதா<sup>3</sup>ரதீ<sup>4</sup>ஹி || 23  
( 209 - 217 ; 211 - 219 )

அக்<sup>3</sup>ரணீர் க்<sup>3</sup>ராமணீப் ஸ்ரீமாந்  
ந்யாயோ நேதா ஸமீரணஹ  
ஸஹஸ்ரமூர்தா<sup>4</sup> விஸ்வாத்மா  
ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் || 24  
( 218 - 227; 220 - 229 )

ஆவர்தநோ நிவ்ருத்தாத்மா  
ஸம்வ்ருதஸ் ஸம்ப்ரமர்த<sup>3</sup>நஹ |  
அஹஸ்ஸம்வர்தகோ வந்ஹி-  
ரநிலோ த<sup>4</sup>ரணீத<sup>4</sup>ரஹ  
( 228 - 235 ; 230 - 237 )

|| 25

ஸுப்ரஸாத<sup>3</sup>ஃப் ப்ரஸந்நாத்மா  
விஸ்வத்<sup>4</sup>ருக்<sup>3\*</sup> விஸ்வபு<sup>4</sup>க்<sup>3</sup> விபு<sup>4</sup>ஹு |  
ஸத்கர்தா ஸத்க்ருதஸ் ஸாது<sup>4</sup>ர் -  
ஜந்ஹுர் -நாராயணோ நரஹ  
( 236 - 246 ; 238 - 247 )

|| 26

\* விஸ்வஸ்ருக்<sup>3</sup> என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

அஸங்க்<sup>2</sup>யேயோ(அ)ப்ரமேயாத்மா  
விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச் சு<sup>2</sup>சிஹி |  
ஸித்<sup>3</sup>தா<sup>4</sup>ர்த<sup>2</sup>ஸ் ஸித்<sup>3</sup>த<sup>4</sup>ஸங்கல்பஸ்  
ஸித்<sup>3</sup>தி<sup>4</sup>த<sup>3</sup>ஸ் ஸித்<sup>3</sup>தி<sup>4</sup>ஸாத<sup>4</sup>நஹ  
( 247 - 255 ; 248 - 256 )

|| 27

வ்ருஷாஹீ வ்ருஷபோ<sup>4</sup> விஷ்ணுர் -  
வ்ருஷபர்வா வ்ருஷோத<sup>3</sup>ரஹ |  
வர்த<sup>4</sup>நோ வர்த<sup>4</sup>மாநஸ்ச  
விவித்தஸ் ஸ்ருதிஸாக<sup>3</sup>ரஹ  
( 256 - 264 ; 257 - 265 )

|| 28

ஸுபு<sup>4</sup>ஜோ து<sup>3</sup>ர்த<sup>4</sup>ரோ வாக்<sup>3</sup>மீ  
மஹேந்த்<sup>3</sup>ரோ வஸுதோ<sup>3</sup> வஸுஹு |  
நைகருபோ ப்<sup>3</sup>ருஹத்<sup>3</sup>ருபஸ்  
ஸிபிவிஷ்டஃப் ப்ரகாஸநஹ (265-274;266-275) || 29

ஓஜஸ்தேஜோத்<sup>3</sup>யுதித<sup>4</sup>ரஃப்  
ப்ரகாஸாத்மா ப்ரதாபநஹ |  
ருத்<sup>3</sup>த<sup>4</sup>ஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ர -ஸ்  
சந்த்<sup>3</sup>ராம்ஸூர் -பா<sup>4</sup>ஸ்கரத்<sup>3</sup>யுதி || 30  
( 275 - 282 ; 276 - 283 )

அம்ருதாம்ஸூத்<sup>3</sup>ப<sup>4</sup>வோ பா<sup>4</sup>நுஸ்  
ஸஸபி<sup>3</sup>ந்து<sup>3</sup>ஸ் ஸுரேஸ்வரஹ |  
ஓளஷத<sup>4</sup>ம் ஜக<sup>3</sup>தஸ்ஸேதுஸ்  
ஸத்யத<sup>4</sup>ர்மபராக்ரமஹ (283 - 289; 284- 290 ) || 31

பூ<sup>4</sup>தப<sup>4</sup>வ்யப<sup>4</sup>வந்நாத<sup>2</sup>ஃப்  
பவநஃப் பாவநோ(அ)நலஹ |  
காமஹா காமக்ருத் காந்தஹ்  
காமஹ் காமப்ரத<sup>3</sup>ஃப் ப்ரபு<sup>4</sup>ஹு || 32  
( 290 - 299; 291 - 300 )

யுகா<sup>3</sup>தி<sup>3</sup>க்ருத்<sup>3</sup> - யுகா<sup>3</sup>வர்தோ  
நைகமாயோ மஹாஸநஹ |  
அத்<sup>3</sup>ருஸ்யோ வ்யக்தருபஸ்ச  
ஸஹஸ்ரஜி- த<sup>3\*</sup>நந்தஜித் || 33

( 300 - 307 ; 301 - 308 )

\*ஸஹஸ்ரஜி-த என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

இஷ்டோ (அ)விஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்டஸ்  
ஸிக<sup>2</sup>ண்டீ<sup>3</sup> நஹுஷோ வ்ருஷஹ |  
க்ரோத<sup>4</sup>ஹா க்ரோத<sup>4</sup>க்ருத்( )கர்தா  
விஸ்வபா<sup>3</sup>ஹுர் -மஹீத<sup>4</sup>ரஹ || 34

(308 - 317 ; 309 - 318 )

அச்யுதஃப் ப்ரதி<sup>2</sup>தஃப் ப்ராணஃப்  
ப்ராணதோ<sup>3</sup> வாஸவாநுஜஹ |  
அபாம்நிதி<sup>4</sup> - \*ரதி<sup>4</sup>ஷ்டா<sup>2</sup>ந –  
மப்ரமத்தஃப் ப்ரதிஷ்டி<sup>2</sup>தஹ || 35

(318 - 326 ; 319 - 327 )

\* அபாந்நிதி<sup>4</sup> என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ஸ்கந்த<sup>3</sup>ஸ் ஸ்கந்த<sup>3</sup>த<sup>4</sup>ரோ து<sup>4</sup>ர்யோ  
வரதோ<sup>3</sup> வாயுவாஹநஹ |  
வாஸுதே<sup>3</sup>வோ ப்<sup>3</sup>ருஹத்<sup>3</sup>பா<sup>4</sup>நு –  
ராதி<sup>3</sup>தே<sup>3</sup>வஃப் புரந்த<sup>3</sup>ரஹ (327-335; 328-336) || 36

அஸோகஸ் தாரணஸ் தாரஸ்  
ஸூரஸ் ஸௌரிர் -ஜநேஸ்வரஹ |  
அநுகூலஸ் ஸதாவர்தஃப்  
பத்<sup>3</sup>மீ பத்<sup>3</sup>மநிபே<sup>4</sup>க்ஷணஹ  
( 336 - 345 ; 337 - 346 )

|| 37

பத்<sup>3</sup>மநாபோ<sup>4</sup> (அ)ரவிந்தா<sup>3</sup>க்ஷஃப்  
பத்<sup>3</sup>மக<sup>3</sup>ர்ப<sup>4</sup>ஸ் ஸரீரப்<sup>4</sup>ருத் |  
மஹர்தி<sup>4</sup>ர் -ருத்<sup>3</sup>தோ<sup>4</sup> வ்ருத்<sup>3</sup>தா<sup>4</sup>த்மா  
மஹாக்ஷோ க<sup>3</sup>ருட<sup>3</sup>த்<sup>4</sup>வஜஹ (346-354;347-355)

|| 38

அதுலஸ் ஸரபோ<sup>4</sup> பீ<sup>4</sup>மஸ்  
ஸமயக்<sup>3</sup>ஞோ ஹவிர்ஹரிஹி |  
ஸர்வலக்ஷணலக்ஷண்யோ  
லக்ஷமீவாந் ஸமிதிஞ்ஜயஹ (355-362;356-363 )

|| 39

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ<sup>3</sup>  
ஹேதுர் -தா<sup>3</sup>மோத<sup>3</sup>ரஸ் ஸஹஹ |  
மஹீத<sup>4</sup>ரோ மஹாபா<sup>4</sup>கோ<sup>3</sup>  
வேக<sup>3</sup>வா -நமிதாஸநஹ  
( 363 - 372 ; 364 - 373)

|| 40



உத்<sup>3</sup>ப<sup>4</sup>வஹு கேஷாப<sup>4</sup>ணோ தே<sup>3</sup>வஸ்  
ஸ்ரீக<sup>3</sup>ர்ப<sup>4</sup>ஃப் பரமேஸ்வரஹ |  
கரணம் காரணம் கர்தா  
விகர்தா க<sup>3</sup>ஹநோ கு<sup>3</sup>ஹஹ  
( 373 - 383 ; 374 - 384 )

|| 41

வ்யவஸாயோ வ்யவஸ்தா<sup>2</sup>நஸ்  
ஸம்ஸ்தா<sup>2</sup>நஸ் ஸ்தா<sup>2</sup>நதோ<sup>3</sup> த்<sup>4</sup>ருவஹ |  
பரர்த்<sup>3</sup>தி<sup>4</sup>ஃப் பரமஸ்பஷ்டஸ்-  
துஷ்டஃப் புஷ்டஸ் ஸாபே<sup>4</sup>க்ஷணஹ  
(384-393; 385- 394 )

|| 42

ராமோ விராமோ விரதோ \*  
மார்கோ<sup>3</sup> நேயோ நயோ(அ)நயஹ |  
வீரஸ் ஸக்திமதாம்ஸ்ரேஷ்டோ<sup>2</sup>  
த<sup>4</sup>ர்மோ த<sup>4</sup>ர்மவிது<sup>3</sup>த்தமஹ || 43  
( 394 - 404 ; 395 - 405 )

\* விரஜோ என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

வைகுண்ட<sup>2</sup>ஃப் புருஷஃப் ப்ராணஃப்  
ப்ராணத<sup>3</sup>ஃப் ப்ராணவஃப்\* ப்ருது<sup>2</sup>ஹ |  
ஹிரண்யக<sup>3</sup>ர்ப<sup>4</sup>ஸ் ஸத்ருக்<sup>4</sup>நோ  
வ்யாப்தோ வாயு -ரதோ<sup>4</sup>க்ஷஜஹ  
( 405 - 415; 406 - 416 )

|| 44

\*ப்ரணமஃப் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ருதுஸ் ஸுத<sup>3</sup>ர்ஸநஹ் காலஃப்  
பரமேஷ்ட<sup>2</sup> பரிக்<sup>3</sup>ரஹுஹ |  
உக்<sup>3</sup>ரஸ் ஸம்வத்ஸரோ த<sup>3</sup>கோ  
விஸ்ராமோ விஸ்வத<sup>3</sup>க்ஷிணஹ  
( 416 - 425; 417- 426 )

|| 45

விஸ்தாரஸ் ஸ்தா<sup>2</sup>வரஸ்தா<sup>2</sup>ணுஃப்  
ப்ரமாணம் பீ<sup>3</sup>ஜ -மவ்யயம் |  
அர்தோ<sup>2</sup>(அ)நர்தோ<sup>2</sup> மஹாகோபோ  
மஹாபோ<sup>4</sup>கோ<sup>3</sup> மஹாத<sup>4</sup>நஹ  
( 426 - 434; 427 - 435 )

|| 46

அநிர்விண்ணஸ் ஸ்த<sup>2</sup>விஷ்டோ<sup>2</sup> (அ)-பூ<sup>4</sup>-ர்  
த<sup>4</sup>ர்மயூபோ மஹாமக<sup>2</sup>ஹ |  
நக்ஷத்ரநேமிர் -நக்ஷத்ரீ  
க்ஷமஹ க்ஷாமஸ் ஸமீஹநஹ  
( 435 - 444 ; 436 - 445 )

|| 47

யக்<sup>3</sup>ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச  
க்ரதுஸ் ஸத்ரம் ஸதாங்க<sup>3</sup>திஹி\* |  
ஸர்வத<sup>3</sup>ர்ஸீ விமுக்தாத்மா \*\*  
ஸர்வக்<sup>3</sup>ஞோ க்<sup>3</sup>ஞாநமுத்தமம்  
( 445 - 454 ; 446 - 455 )

|| 48

\*ஸதாம்க<sup>3</sup>திஹி \*\* நிவ்ருத்தாத்மா என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ஸுவ்ரதஸ் ஸுமுக<sup>2</sup>ஸ் ஸுக்ஷிமஸ்  
ஸுகோ<sup>4</sup>ஷஸ் ஸுக<sup>2</sup>த<sup>3</sup>ஸ் ஸுஹ்ருத் |  
மநோஹரோ ஜிதக்ரோதோ<sup>4</sup>  
வீரபா<sup>3</sup>ஹூர் – விதா<sup>3</sup>ரணஹ  
(455-464; 456 - 465 )

|| 49

ஸ்வாபநஸ் ஸ்வவஸோ வ்யாபீ  
நைகாத்மா நைககர்மக்ருத் |  
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ  
ரத்நக<sup>3</sup>ர்போ<sup>4</sup> த<sup>4</sup>நேஸ்வரஹ  
( 465 - 474 ; 466 - 475 )

|| 50

த<sup>4</sup>ர்மகு<sup>3</sup>ப்<sup>3</sup> - த<sup>4</sup>ர்மக்ருத்<sup>3</sup> - த<sup>4</sup>ர்மீ  
ஸ-த<sup>3</sup>ஸத் க்ஷர-மக்ஷரம் \* |  
அவிக்<sup>3</sup>ஞாதா ஸஹஸ்ராம்ஸூர் \*\* –  
விதா<sup>4</sup>தா க்ருதலக்ஷணஹ  
( 475 - 485 ; 476 - 486 )

|| 51

\*ஸ-த<sup>3</sup>க்ஷர-மஸத்க்ஷரம் \*\* ஸஹஸ்த்ராம்ஸூர்  
என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

க<sup>3</sup>ப<sup>4</sup>ஸ்திநேமிஸ் ஸத்வஸ்த<sup>2</sup>ஸ்  
ஸிம்ஹோ பூ<sup>4</sup>தமஹேஸ்வரஹ |  
ஆதி<sup>3</sup>தே<sup>3</sup>வோ மஹாதே<sup>3</sup>வோ  
தே<sup>3</sup>வேஸோ தே<sup>3</sup>வப்<sup>4</sup>ருத்<sup>3</sup>( )கு<sup>3</sup>ருஹூ  
( 486 - 493; 487 - 495 )

|| 52

உத்தரோ கோ<sup>3</sup>பதிர் -கோ<sup>3</sup>ப்தா  
க்<sup>3</sup>ஞாநக<sup>3</sup>ம்யஃப் புராதநஹ |  
ஸரீரபூ<sup>4</sup>தப்<sup>4</sup>ருத்<sup>3</sup> போ<sup>4</sup>க்தா  
கபீந்த்<sup>3</sup>ரோ பூ<sup>4</sup>ரித<sup>3</sup>க்ஷிணஹ  
( 494 - 502 ; 496 - 504 )

|| 53

ஸோமபோ(அ)ம்ருதபஸ் ஸோமஃப்  
புருஜித் புருஸத்தமஹ |  
விநயோ ஜயஸ் ஸத்யஸந்தோ<sup>4</sup>  
தா<sup>3</sup>ஸார்ஹஸ் ஸாத்வதாம்பதிஹி  
( 503 - 512; 505 - 514 )

|| 54

ஜீவோ விநயிதா( )ஸாக்ஷீ  
முகுந்தோ<sup>3</sup>(அ)மிதவிக்ரமஹ |  
அம்போ<sup>4</sup>நிதி<sup>4</sup> -ரநந்தாத்மா  
மஹோத<sup>3</sup>தி<sup>4</sup>ஸயோ(அ)ந்தகஹ  
(513 - 520; 515 - 523)

|| 55

அஜோ மஹார்ஹஸ் ஸ்வாபா<sup>4</sup>வ்யோ  
ஜிதாமித்ரஃப் ப்ரமோத<sup>3</sup>நஹ |  
ஆநந்தோ<sup>3</sup> நந்த<sup>3</sup>நோ நந்த<sup>3</sup>ஸ்  
ஸத்யத<sup>4</sup>ர்மா த்ரிவிக்ரமஹ  
( 521 - 530 ; 524 - 533 )

|| 56

மஹர்ஷிஹ்( )கபிலாசார்யஹ்  
க்ருதக்<sup>3</sup>ஞோ மேதி<sup>3</sup>நீபதிஹி |  
த்ரிபத<sup>3</sup>ஸ் த்ரித<sup>3</sup>ஸாத்<sup>4</sup>யகோ  
மஹாஸ்ருங்க<sup>3</sup>ஹ் க்ருதாந்தக்ருத்  
( 531 - 537 ; 534 - 541 )

|| 57

மஹாவராஹோ கோ<sup>3</sup>விந்த<sup>3</sup>ஸ்  
ஸுஷேணஹ் கநகாங்க<sup>3</sup>தீ<sup>3</sup> |  
கு<sup>3</sup>ஹ்யோ க<sup>3</sup>பீ<sup>4</sup>ரோ க<sup>3</sup>ஹநோ  
கு<sup>3</sup>ப்தஸ் சக்ரக<sup>3</sup>தா<sup>3</sup>த<sup>4</sup>ரஹ  
( 538 - 546 ; 542 - 550 )

|| 58

வேதா<sup>4</sup>ஸ் ஸ்வாங்கோ<sup>3</sup>(அ)ஜிதஹ் க்ருஷ்ணோ  
த்<sup>3</sup>ருட<sup>4</sup>ஸ் ஸங்கர்ஷணோ( )(அ)ச்யுதஹ |  
வருணோ வாருணோ வ்ருக்ஷஃப்  
புஷ்கராஹோ மஹாமநாஹ  
(547 - 557; 551 - 562 )

||59

ப<sup>4</sup>க<sup>3</sup>வாந் ப<sup>4</sup>க<sup>3</sup>ஹா\* (அ)(அ)நந்தீ<sup>3</sup>\*  
வநமாலீ ஹலாயுத<sup>4</sup>ஹ |  
ஆதி<sup>3</sup>த்யோ ஜ்யோதிராதி<sup>3</sup>த்யஸ்  
ஸஹிஷ்ணுர் -க<sup>3</sup>திஸத்தமஹ  
( 558 - 566 ; 563 - 571 )

|| 60

\* ப<sup>4</sup>க<sup>3</sup>ஹா நந்தீ<sup>3</sup> என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ஸு<sup>4</sup>ந்வா க<sup>2</sup>ண்ட<sup>3</sup>பரஸு<sup>ர்</sup> -  
தா<sup>3</sup>ருணோ த்<sup>3</sup>ரவிணப்ரத<sup>3</sup>ஹ |  
தி<sup>3</sup>வஸ்-ஸ்ப்ருக்\* -ஸர்வத்<sup>3</sup>ருக்<sup>3</sup>( )வ்யாஸோ  
வாசஸ்பதி( )ரயோநிஜஹ || 61  
(567- 573; 572- 580 )

\* தி<sup>3</sup>விஸ்ப்ருக் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

த்ரிஸாமா ஸாமக<sup>3</sup>ஸ் ஸாம  
நிர்வாணம் பே<sup>4</sup>ஷஜம் பி<sup>4</sup>ஷக் |  
ஸந்யாஸக்ருச் ச<sup>2</sup>மஸ் ஸாந்தோ  
நிஷ்டா<sup>2</sup> ஸாந்திஃப் பராயணம் || 62  
( 574 - 585 ; 581 - 592 )

ஸுபா<sup>4</sup>ங்க<sup>3</sup>ஸ் ஸாந்தித்<sup>3</sup>ஸ் ஸ்ரஷ்டா  
குமுத்<sup>3</sup>ஹ் குவலேஸயஹ |  
கோ<sup>3</sup>ஹிதோ கோ<sup>3</sup>பதிர் -கோ<sup>3</sup>ப்தா  
வ்ருஷபா<sup>4</sup>கோஷா வ்ருஷப்ரியஹ || 63  
( 586 - 595 ; 593 - 602 )

அநிவர்தீ நிவ்ருத்தாத்மா  
ஸம்கோப்தா கோஷமக்ருச் சி<sup>2</sup>வஹ |  
ஸ்ரீவத்ஸவக்ஷாஸ் ஸ்ரீவாஸஸ்  
ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வரஹ || 64  
( 596 - 604 ; 603 - 611 )

ஸ்ரீத<sup>3</sup>ஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ்  
ஸ்ரீநிதி<sup>4</sup>ஸ் ஸ்ரீவிபா<sup>4</sup>வநஹ |  
ஸ்ரீத<sup>4</sup>ரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரீரேயஸ்  
ஸ்ரீமால்\* லோகத்ரயாஸ்ரயஹ  
( 605 - 614 ; 612 - 620 )

|| 65

ஸ்வக்ஷஸ் ஸ்வங்க<sup>3</sup>ஸ் ஸதாநந்தோ<sup>3</sup>  
நந்தி<sup>3</sup>ர் -ஜ்யோதிர்-க<sup>3</sup>ணேஸ்வரஹ |  
விஜிதாத்மா (அ)விதே<sup>4</sup>யாத்மா \*  
ஸத்கீர்திஸ் சி<sup>2</sup>ந்நஸம்ஸயஹ  
( 615 - 623 ; 621 - 629 )

|| 66

\* விஜிதாத்மா விதே<sup>4</sup>யாத்மா என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

உதீ<sup>3</sup>ர்ணஸ் ஸர்வதஸ்சக்ஷ -  
ரநீஸஸ் ஸாஸ்வதஸ்தி<sup>2</sup>ரஹ |  
பூ<sup>4</sup>ஸயோ பூ<sup>4</sup>ஷணோ பூ<sup>4</sup>திர்-  
விஸோகஸ்\* ஸோகநாஸநஹ  
( 624 - 632; 630 - 638 )

|| 67

\* அஸோகஸ் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

அர்சிஷ்மா -நர்சிதஹ் கும்போ<sup>4</sup>  
விஸுத்<sup>3</sup>தா<sup>4</sup>த்மா விஸோத<sup>4</sup>நஹ |  
அநிருத்<sup>3</sup>தோ<sup>4</sup>(அ)ப்ரதிரத<sup>2</sup>:ப்  
ப்ரத்<sup>3</sup>யும்நோ(அ)மிதவிக்ரமஹ  
( 633 - 641; 639 - 647 )

|| 68

காலநேமிநிஹா வீரஸ்\*  
ஸௌரிஸ்\* ஸூரஜநேஸ்வரஹ |  
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸஹ்  
கேஸவஹ் கேஸிஹா ஹரிஹி  
( 642 - 650 ; 648 - 656 )

|| 69

\*ஸௌரிஸ் ஸூரஸ் ஸூரஜநேஸ்வரஹ என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

காமதே<sup>3</sup>வஹ் காமபாலஹ்  
காமீ காந்தஹ் க்ருதாக<sup>3</sup>மஹ |  
அநிர்தே<sup>3</sup>ஸ்யவபுர் -விஷ்ணுர் -  
வீரோ(அ)நந்தோ த<sup>4</sup>நஞ்ஜயஹ  
(651 - 660 ; 657 - 666 )

|| 70

ப்<sup>3</sup>ரம்ஹண்யோ ப்<sup>3</sup>ரம்ஹக்ருத்<sup>3</sup> ப்<sup>3</sup>ரம்ஹா  
ப்<sup>3</sup>ரம்ஹ ப்<sup>3</sup>ரம்ஹவிவர்த<sup>4</sup>நஹ |  
ப்<sup>3</sup>ரம்ஹவித்<sup>3</sup> -ப்<sup>3</sup>ராம்ஹணோ ப்<sup>3</sup>ரம்ஹீ  
ப்<sup>3</sup>ரம்ஹக்<sup>3</sup>ஞோ ப்<sup>3</sup>ராம்ஹணப்ரியஹ  
( 661 - 670 ; 667 - 675 )

|| 71

மஹாக்ரமோ மஹாகர்மா  
மஹாதேஜா மஹோரக<sup>3</sup>ஹ |  
மஹாக்ரதுர் -மஹாயஜ்வா  
மஹாயக்<sup>3</sup>ஞோ மஹாஹவிஹி  
( 671 - 678; 676 - 683 )

|| 72



ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம்  
ஸ்துதிஸ்\* ஸ்தோதா ரணப்ரியஹ |  
பூர்ணஃப் பூரயிதா புண்யஃப்  
புண்யகீர்தி -ரநாமயஹ

|| 73

( 679 - 689 ; 684 - 694 )

\* ஸ்துதஸ் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

மநோஜவஸ் தீர்த<sup>2</sup>கரோ  
வஸுரேதா வஸுப்ரத<sup>3</sup>ஹ |  
வஸுப்ரதோ<sup>3</sup> வாஸுதே<sup>3</sup>வோ  
வஸுர் -வஸுமநா ஹவிஹி

|| 74

( 690 - 698 ; 695 - 703 )

ஸத<sup>3</sup>க<sup>3</sup>திஸ் ஸதக்<sup>3</sup>ருதிஸ் ஸத்தா  
ஸத<sup>3</sup>பூ<sup>4</sup>திஸ் ஸத்பராயணஹ |  
ஸூரஸேநோ யது<sup>3</sup>ஸ்ரேஷ்ட<sup>2</sup>ஸ்  
ஸந்நிவாஸஸ் ஸுயாமுநஹ

|| 75

( 699 - 707 ; 704 - 712 )

பூ<sup>4</sup>தாவாஸோ வாஸுதே<sup>3</sup>வஸ்  
ஸர்வாஸுநிலயோ(அ)நலஹ |  
த<sup>3</sup>ர்பஹா த<sup>3</sup>ர்பதோ<sup>3</sup> த்<sup>3</sup>ருப்தோ \*  
து<sup>3</sup>ர்த<sup>4</sup>ரோ(அ)தா<sup>2</sup>பராஜிதஹ \*\*

|| 76

( 708 - 716; 713 - 721 )

\* த<sup>3</sup>ர்பதோ<sup>3</sup>(அ)த்<sup>3</sup>ருப்தோ \*\* து<sup>3</sup>ர்த<sup>4</sup>ரோ(அ)தா<sup>2</sup>(அ)பராஜிதஹ என்று  
இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

விஸ்வமூர்திர்-மஹாமூர்திர் -  
தீ<sup>3</sup>ப்தமூர்தி -ரமூர்திமாந் |  
அநேகமூர்தி -ரவ்யக்தஸ்  
ஸதமூர்திஸ் ஸதாநநஹ  
( 717 - 724 ; 722 - 729 )

|| 77

ஏகோ நைகஸ் ஸ( )வஹ் கஹ் கிம்  
யத்தத் பத<sup>3</sup>மநுத்தமம் |  
லோகப<sup>3</sup>ந்து<sup>4</sup>ர் -லோகநாதோ<sup>2</sup>  
மாத<sup>4</sup>வோ ப<sup>4</sup>க்தவத்ஸலஹ  
( 725 - 736 ; 730 - 742 )

|| 78

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ<sup>3</sup>  
வராங்க<sup>3</sup>ஸ்சந்த<sup>3</sup>நாங்க<sup>3</sup>தீ<sup>3</sup> |  
வீரஹா விஷமஸ் ஸூந்யோ  
க்<sup>4</sup>ருதாஸீ -ரசல -ஸ்சலஹ  
( 737 - 746 ; 743 - 752 )

|| 79

அமாநீ மாநதோ<sup>3</sup> மாந்யோ  
லோகஸ்வாமீ த்ரிலோகத்<sup>4</sup>ருக் \*  
ஸுமேதா<sup>4</sup> மேத<sup>4</sup>ஜோ த<sup>4</sup>ந்யஸ்  
ஸத்யமேதா<sup>4</sup> த<sup>4</sup>ராத<sup>4</sup>ரஹ  
( 747 - 756 ; 753 - 762 )

|| 80

\*த்ரிலோகத்<sup>4</sup>ருத் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

தேஜோவ்ருஷோ த்<sup>3</sup>யுதித<sup>4</sup>ரஸ்  
ஸர்வஸஸ்த்ரப்<sup>4</sup>ருதாம் வரஹ |  
ப்ரக்<sup>3</sup>ரஹோ நிக்<sup>3</sup>ரஹோ வ்யக்<sup>3</sup>ரோ  
நைகஸ்ருங்கோ<sup>3</sup> க்<sup>3</sup>தா<sup>3</sup>க்<sup>3</sup>ரஜஹ || 81  
( 757 - 764 ; 763 - 770 )

சதுர்மூர்திஸ் சதுர்பா<sup>3</sup>ஹுஸ்  
சதுர்வ்யூஹஸ் சதுர்க்<sup>3</sup>திஹி |  
சதுராத்மா சதுர்பா<sup>4</sup>வஸ்  
சதுர்வேத<sup>3</sup>விதே<sup>3</sup>கபாத் || 82  
( 765 - 772; 771 - 778 )

ஸமாவர்தோ((அ))நிவ்ருத்தாத்மா \*  
து<sup>3</sup>ர்ஜயோ து<sup>3</sup>ரதிக்ரமஹ |  
து<sup>3</sup>ர்லபோ<sup>4</sup> து<sup>3</sup>ர்க்<sup>3</sup>மோ து<sup>3</sup>ர்கோ<sup>3</sup>  
து<sup>3</sup>ராவாஸோ து<sup>3</sup>ராரிஹா || 83  
( 773 - 781 ; 779 - 787 )

\*ஸமாவர்தோ நிவ்ருத்தாத்மா என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ஸுபா<sup>4</sup>ங்கோ<sup>3</sup> லோகஸாரங்க்<sup>3</sup>ஸ்  
ஸுதந்துஸ் தந்துவர்த<sup>4</sup>நஹ |  
இந்த்<sup>3</sup>ரகர்மா மஹாகர்மா  
க்ருதகர்மா க்ருதாக்<sup>3</sup>மஹ || 84  
(782- 789; 788- 795)

உத்<sup>3</sup>ப<sup>4</sup>வஸ் ஸுந்த<sup>3</sup>ரஸ் ஸுந்தோ<sup>3</sup>  
ரத்நநாப<sup>4</sup>ஸ் ஸுலோசநஹ |  
அர்கோ வாஜஸநஸ்\* ஸ்ருங்கீ<sup>3</sup>  
ஜயந்தஸ் ஸர்வவிஜ்ஜயீ  
( 790 - 799 ; 796 - 805 )

|| 85

\* வாஜஸநிஸ் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ஸுவர்ணபி<sup>3</sup>ந்து<sup>3</sup>-ரகேஷாப<sup>4</sup>யஸ்  
ஸர்வவாகீ<sup>3</sup>ஸ்வரேஸ்வரஹ |  
மஹாஹ்ரதோ<sup>3</sup>\* மஹாக<sup>3</sup>ர்தோ  
மஹாபூ<sup>4</sup>தோ மஹாநிதி<sup>4</sup>ஹி  
(800 - 806; 806 - 812)

|| 86

\*மஹாஹ்ருதோ<sup>3</sup> என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

குமுத<sup>3</sup>ஹ் குந்த<sup>3</sup>ரஹ் குந்த<sup>3</sup>ஃப்  
பர்ஜந்யஃப் பாவநோ\*(அ)நிலஹ |  
அம்ருதாஸோ\*\*(அ)ம்ருதவபுஸ்  
ஸர்வக்<sup>3</sup>ஞஸ் ஸர்வதோமுக<sup>2</sup>ஹ  
(807 - 816; 813 -822 )

|| 87

\* பாவநோ நிலஹ | என்றும் \*\* அம்ருதாம்ஸோ என்றும்  
இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ஸுலப<sup>4</sup>ஸ் ஸுவ்ரதஸ் ஸித்<sup>3</sup>த<sup>4</sup>ஸ்  
ஸத்ருஜிச் ச<sup>2</sup>த்ருதாபநஹ |  
ந்யக்<sup>3</sup>ரோதோ<sup>4</sup>(அ)து<sup>3</sup>ம்ப<sup>3</sup>ரோ(அ)ஸ்வத்த<sup>2</sup>ஸ் -  
சாணூராந்த<sup>4</sup>ரநிஷுத<sup>3</sup>நஹ  
( 817 - 825 ; 823 - 829 )

|| 88

ஸஹஸ்ரார்சிஸ் ஸப்தஜிஹ்வஸ்  
ஸப்தைதா<sup>4</sup>ஸ் ஸப்தவாஹநஹ |  
அமூர்தி ரநகோ<sup>4</sup>(அ)சிந்த்யோ  
ப<sup>4</sup>யக்ருத்<sup>3</sup>-ப<sup>4</sup>யநாஸநஹ  
( 826 - 834 ; 830 - 838 )

|| 89

அணூர் -ப்<sup>3</sup>ருஹத் -க்ருஸஸ் ஸ்தூ<sup>2</sup>லோ  
கு<sup>3</sup>ணப்<sup>4</sup>ருந் நிர்கு<sup>3</sup>ணோ மஹாந் |  
அத்<sup>4</sup>ருதஸ் ஸ்வத்<sup>4</sup>ருதஸ் ஸ்வாஸ்யஃப்  
ப்ராக்<sup>3</sup>வம்ஸோ வம்ஸவர்த<sup>4</sup>நஹ  
( 835 - 846 ; 839 - 850 )

|| 90

பா<sup>4</sup>ரப்<sup>4</sup>ருத் கதி<sup>2</sup>தோ யோகீ<sup>3</sup>  
யோகீ<sup>3</sup>ஸஸ் ஸர்வகாமத<sup>3</sup>ஹ |  
ஆஸ்ரமஸ் ஸ்ரமணஹ கூடாமஸ்  
ஸுபர்ணோ வாயுவாஹநஹ  
( 847 - 856 ; 851 - 860 )

|| 91

த<sup>4</sup>நுர்த<sup>4</sup>ரோ த<sup>4</sup>நுர்வேதோ<sup>3</sup>  
த<sup>3</sup>ண்டோ<sup>3</sup> த<sup>3</sup>மயிதா த<sup>3</sup>மஹ\* |  
அபராஜிதஸ் ஸர்வஸஹோ  
நியந்தா(அ) நியமோ(அ)யமஹ\*\*  
(857-866; 861-870)

|| 92

\*த<sup>3</sup>மயிதா(அ)த<sup>3</sup>மஹ என்றும் \*\* நியந்தா நியமோ யமஹ என்றும்  
இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ஸத்-த்வவாந் ஸாத்-த்விகஸ்  
ஸத்யஸ் ஸத்யத<sup>4</sup>ர்ம-பராயணஹ |  
அபி<sup>4</sup>ப்ராயஃப் ப்ரியார்ஹோ(அ)ர்ஹஃப்  
ப்ரியக்ருத் ப்ரீதிவர்த<sup>4</sup>நஹ || 93  
( 867 - 875 ; 871 - 879 )

விஹாயஸக<sup>3</sup>திர் -ஜ்யோதிஸ்  
ஸுருசிர் -ஹுதபு<sup>4</sup>க்<sup>3</sup> விபு<sup>4</sup>ஹு |  
ரவிர் -விரோசநஸ் ஸூர்யஸ்  
ஸவிதா ரவிலோசநஹ || 94  
( 876 - 885 ; 880 - 888 )

அநந்தோ\* ஹுதபு<sup>4</sup>க்<sup>3</sup> போ<sup>4</sup>க்தா  
ஸுக<sup>2</sup>தோ<sup>3</sup> நைக ஜோ(அ)க்<sup>3</sup>ரஜஹ \*\* |  
அநிர்விண்ணஸ் ஸதா<sup>3</sup>மர்ஷீ  
லோகாதி<sup>4</sup>ஷ்டா<sup>2</sup>ந மத்<sup>3</sup>பு<sup>4</sup>தஹ || 95  
( 886 - 895 ; 889 - 896 )

\*அநந்த என்றும் \*\* நைகதோ<sup>3</sup>(அ)க்<sup>3</sup>ரஜஹ என்றும் இன்னொரு  
பாடமும் வழக்கில் உள்ளது

ஸநாத் ஸநாத-நதமஹ்  
கபிலஹ் கபி -ரவ்யயஹ |  
ஸ்வஸ்தித<sup>3</sup>ஸ் ஸ்வஸ்திக்ருத் -ஸ்வஸ்தி  
ஸ்வஸ்திபு<sup>4</sup>க் ஸ்வஸ்தி த<sup>3</sup>க்ஷிணஹ || 96  
( 896 - 905 ; 897 - 905 )

அரௌத்<sup>3</sup>ரஹ் குண்ட<sup>3</sup>லீ சக்ரீ  
விக்ரம் -யூர்ஜிதஸாஸநஹ |  
ஸப்<sup>3</sup>தா<sup>3</sup>திக<sup>3</sup>ஸ் ஸப்<sup>3</sup>த<sup>3</sup>ஸஹஸ்  
ஸிஸிரஸ் ஸர்வரீகரஹ ( 906 - 914 )

|| 97

அக்ரூரஃப் பேஸலோ த<sup>3</sup>கோ  
த<sup>3</sup>கூடிணஹ கூமிணாம் வரஹ |  
வித்<sup>3</sup>வத்தமோ வீதப<sup>4</sup>யஃப்  
புண்யஸ்ரவண-கீர்தநஹ  
( 915 - 922 )

|| 98

உத்தாரணோ து<sup>3</sup>ஷ்க்ருதிஹா  
புண்யோ து<sup>3</sup>ஸ்-ஸ்வப்நநாஸநஹ |  
வீரஹா ரகூணஸ் ஸந்தோ  
ஜீவநஃப் பர்யவஸ்தி<sup>2</sup>தஹ  
( 923 - 931 )

|| 99

அநந்தரூபோ(அ)நந்தஸீர் –  
ஜிதமந்யுர் -ப<sup>4</sup>யாபஹஹ |  
சதுரஸ்ரோ க<sup>3</sup>பீ<sup>4</sup>ராத்மா  
விதி<sup>3</sup>ஸோ வ்யாதி<sup>3</sup>ஸோ தி<sup>3</sup>ஸஹ  
( 932 - 940 )

||100

அநாதி<sup>3</sup>ர் -பூ<sup>4</sup>ர்பு<sup>4</sup>வோ லக்ஷ்மீஸ்  
ஸுவீரோ ருசிராங்க<sup>3</sup>த<sup>3</sup>ஹ |  
ஜநநோ ஜநஜந்மாதி<sup>3</sup>ர் –  
பீ<sup>4</sup>மோ பீ<sup>4</sup>மபராக்ரமஹ  
( 941 - 949 )

|| 101

ஆதா<sup>4</sup>ரநிலயோ (அ)தா<sup>4</sup>தா  
புஷ்பஹாஸஃப் ப்ரஜாக<sup>3</sup>ரஹ |  
ஊர்த்<sup>4</sup>வக<sup>3</sup>ஸ் ஸத்பதா<sup>2</sup>சாரஃப்  
ப்ராணத<sup>3</sup>ஃப் ப்ரணவஃப் பணஹ  
( 950 - 958 )

||102

\* ஆதா<sup>4</sup>ரநிலயோ தா<sup>4</sup>தா என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ப்ரமாணம் ப்ராணநிலயஃப்  
ப்ராணப்<sup>4</sup>ருத்\* ப்ராணஜீவநஹ |  
தத்-த்வம் தத்-த்வவி -தே<sup>3</sup>காத்மா  
ஜந்மம்ருத்யுஜராதிக<sup>3</sup>ஹ ( 959 - 966 )

|| 103

\*ப்ராணத்<sup>4</sup>ருத் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

பூ<sup>4</sup>ர்பு<sup>4</sup>வஸ்-ஸ்வஸ்தரு-ஸ் தாரஸ்  
ஸவிதா ப்ரபிதாமஹஹ |  
யக்<sup>3</sup>னோ யக்<sup>3</sup>னூபதிர் -யஜ்வா  
யக்<sup>3</sup>னூங்கோ<sup>3</sup> யக்<sup>3</sup>னூவாஹநஹ  
( 967 - 975 )

|| 104



யக்<sup>3</sup>ஞப்<sup>4</sup>ருத்<sup>3</sup> யக்<sup>3</sup>ஞக்<sup>3</sup>ருத்<sup>3</sup> யக்<sup>3</sup>ளீ  
யக்<sup>3</sup>ஞபு<sup>4</sup>க்<sup>3</sup> யக்<sup>3</sup>ஞஸாத<sup>4</sup>நஹ |  
யக்<sup>3</sup>ஞாந்தக்<sup>3</sup>ருத்<sup>3</sup> யக்<sup>3</sup>ஞகு<sup>3</sup>ஹ்ய-  
-மந்ந- மந்நாத<sup>3</sup> ஏவ ச  
( 976 - 984 )

|| 105

ஆத்மயோநிஸ் ஸ்வயம்ஜாதோ  
வைகா<sup>2</sup>நஸ் ஸாமகா<sup>3</sup>யநஹ |  
தே<sup>3</sup>வகீநந்த<sup>3</sup>நஸ் ஸ்ரஷ்டா  
க்ஷிதீஸஃப் பாபநாஸநஹ  
( 985 - 992 )

|| 106

ஸங்க<sup>2</sup>ப்<sup>4</sup>ருந் நந்த<sup>3</sup>கீ சக்ரீ  
ஸார்ங்க<sup>3</sup>த<sup>4</sup>ந்வா க<sup>3</sup>தா<sup>3</sup>த<sup>4</sup>ரஹ |  
ரதா<sup>2</sup>ங்க<sup>3</sup>பாணி -ரகேஷாப்<sup>4</sup>யஸ்  
ஸர்வப்ரஹரணாயுத<sup>4</sup>ஹ  
( 993 - 1000 )

|| 107

ஸ்ரீ ஸர்வப்ரஹரணாயுத<sup>4</sup> ஓம் நம இதி

(கீழ் உள்ள ஸ்லோகத்தை மூன்று முறை சொல்கிறோம்)

வநமாலீ க<sup>3</sup>தீ<sup>3</sup> ஸார்ங்கீ<sup>3</sup>  
ஸங்கீ<sup>2</sup> சக்ரீ ச நந்த<sup>3</sup>கீ |  
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர்-  
வாஸுதே<sup>3</sup>வோ(அ)பி<sup>4</sup>ரக்ஷது

|| 108

ஸ்ரீ வாஸுதே<sup>3</sup>வோ(அ)பி<sup>4</sup>ரக்ஷது ஓம் நம இதி |

இதீ<sup>3</sup>ம் கீர்தநீயஸ்ய  
கேஸவஸ்ய மஹாத்மநஹ |  
நாம்நாம் ஸஹஸ்ரம் தி<sup>3</sup>வ்யாநா  
மஸேஷேண ப்ரகீர்திதம் || 1

ய இதீ<sup>3</sup>ம் ஸ்ருணுயாந்நித்யம்  
யஸ்சாபி பரிகீர்தயேத்||  
நாஸுப<sup>4</sup>ம் ப்ராப்நுயாத் கிஞ்சித்-  
ஸோ(அ)முத்ரேஹ ச மாநவஹ || 2

வேதா<sup>3</sup>ந்தகோ<sup>3</sup> ப்<sup>3</sup>ராம்ஹணஸ் ஸ்யாத்  
க்ஷத்ரியோ விஜயீ ப<sup>4</sup>வேத் |  
வைஸ்யோ த<sup>4</sup>நஸம்ருத்<sup>3</sup>த<sup>4</sup>ஸ் ஸ்யாச்  
சூ<sup>2</sup>த்<sup>3</sup>ரஸ் ஸுக<sup>2</sup>மவாப்நுயாத் || 3

த<sup>4</sup>ர்மார்தீ<sup>2</sup> ப்ராப்நுயாத்<sup>3</sup> த<sup>4</sup>ர்ம –  
மர்தா<sup>2</sup>ர்தீ<sup>2</sup> சார்த<sup>2</sup> மாப்நுயாத் |  
காமாந வாப்நுயாத் காமீ  
ப்ரஜார்தீ<sup>2</sup> சாப்நுயாத் ப்ரஜாம் \* || 4

\* ப்ரஜார்தீ<sup>2</sup> ப்ராப்நுயாத் ப்ரஜாம் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ப<sup>4</sup>க்திமாந் யஸ் ஸதோ<sup>3</sup>த்தா<sup>2</sup>ய  
ஸுசிஸ் தத்<sup>3</sup>க<sup>3</sup>தமாநஸஹ |  
ஸஹஸ்ரம் வாஸுதே<sup>3</sup>வஸ்ய  
நாம்நாமேதத் ப்ரகீர்தயேத் || 5

யஸஃப் ப்ராப்நோதி விபுலம்  
க்<sup>3</sup>ஞாதி ப்ராதா<sup>4</sup>ந்யமேவ ச |  
அசலாம் ஸ்ரியமாப்நோதி  
ஸ்ரேயஃப் ப்ராப்நோத்யநுத்தமம் || 6

ந ப<sup>4</sup>யம் க்வசிதா<sup>3</sup>ப்நோதி  
வீர்யம் தேஜஸ்ச விந்த<sup>3</sup>தி |  
ப<sup>4</sup>வத்யரோகோ<sup>3</sup> த்<sup>3</sup>யுதிமாந்  
ப<sup>3</sup>லரூப கு<sup>3</sup>ணாந்விதஹ || 7

ரோகா<sup>3</sup>ர்தோ முச்யதே ரோகா<sup>3</sup>த்<sup>3</sup>-  
ப<sup>3</sup>த்<sup>3</sup>தோ<sup>4</sup> முச்யேத ப<sup>3</sup>ந்த<sup>4</sup>நாத் |  
ப<sup>4</sup>யாந்-முச்யேத பீ<sup>4</sup>தஸ்து  
முச்யேதாபந்ந ஆபத<sup>3</sup>ஹ || 8

து<sup>3</sup>ர்கா<sup>3</sup>ண்யதிதரத்யாஸு  
புருஷஃப் புருஷோத்தமம் |  
ஸ்துவந்நாம ஸஹஸ்ரேண  
நித்யம் ப<sup>4</sup>க்தி ஸமந்விதஹ || 9

வாஸுதே<sup>3</sup>வாஸ்ரயோ மர்த்யோ  
வாஸுதே<sup>3</sup>வ பராயணஹ |  
ஸர்வபாப விஸுத்<sup>3</sup>தா<sup>4</sup>த்மா  
யாதி ப்<sup>3</sup>ரம்ஹ ஸநாதநம் || 10

ந வாஸுதே<sup>3</sup>வ ப<sup>4</sup>க்தாநா  
மஸுப<sup>4</sup>ம் வித்<sup>3</sup>யதே க்வசித் |  
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி<sup>4</sup>  
ப<sup>4</sup>யம் நைவோபஜாயதே || 11

இமம் ஸ்தவமதீ<sup>4</sup>யாநஸ்  
ஸ்ரத்<sup>3</sup>தா<sup>4</sup>ப<sup>4</sup>க்தி ஸமந்விதஹ |  
யுஜ்யேதாத்ம ஸுக<sup>2</sup>க்ஷாந்தி  
ஸ்ரீத்<sup>4</sup>ருதி ஸம்ருதி கீர்திபி<sup>4</sup>ஹி || 12

ந க்ரோதோ<sup>4</sup> ந ச மாத்ஸர்யம்  
ந லோபோ<sup>4</sup> நாஸுபா<sup>4</sup> மதிஹி |  
ப<sup>4</sup>வந்தி க்ருத புண்யாநாம்  
ப<sup>4</sup>க்தாநாம் புருஷோத்தமே || 13

த்<sup>3</sup>யௌஸ் ஸ சந்த்<sup>3</sup>ரார்க நக்ஷத்ரா  
க<sup>2</sup>ம் தி<sup>3</sup>ஸோ பூ<sup>4</sup>ர்மஹோத<sup>3</sup>தி<sup>4</sup>ஹி |  
வாஸுதே<sup>3</sup>வஸ்ய வீர்யேண  
வித்<sup>4</sup>ருதாநி மஹாத்மநஹ || 14

ஸஸுராஸுர க<sup>3</sup>ந்த<sup>4</sup>ர்வம்  
ஸயக்ஷோரக<sup>3</sup> ராக்ஷஸம் |  
ஜக<sup>3</sup>த்<sup>3</sup>வஸே வர்ததேத<sup>3</sup>ம்  
க்ருஷ்ணஸ்ய ஸசராசரம் || 15

இந்த்<sup>3</sup>ரியாணி மனோபு<sup>3</sup>த்<sup>3</sup>தி<sup>4</sup>ஸ்  
ஸத்-த்வம் தேஜோ ப<sup>3</sup>லம் த்<sup>4</sup>ருதிஹி |  
வாஸுதே<sup>3</sup>வாத்ம காந்யாஹு<sup>ஹு</sup>  
கேடித்ரம் கேடித்ரக்<sup>3</sup>ரு ஏவ ச

|| 16

ஸர்வாக<sup>3</sup>மாநா மாசாரஃப்  
ப்ரத<sup>2</sup>மம் பரிகல்பதே\* |  
ஆசார ப்ரப<sup>4</sup>வோ\*\* த<sup>4</sup>ர்மோ  
த<sup>4</sup>ர்மஸ்ய ப்ரபு<sup>4</sup>ரச்யுதஹ

|| 17

\* பரிகல்பிதே என்றும் பரிகல்ப்யதே என்றும் \*\* ஆசார ப்ரத<sup>2</sup>மோ என்றும்  
இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது;

ருஷ்யஃப் பிதரோ தே<sup>3</sup>வா  
மஹாபூ<sup>4</sup>தாநி தா<sup>4</sup>தவஹ |  
ஜங்க<sup>3</sup>மா ஜங்க<sup>3</sup>மம் சேத<sup>3</sup>ம்  
ஜக<sup>3</sup>ந்நாராயணோத்<sup>3</sup>ப<sup>4</sup>வம்

|| 18

யோகோ<sup>3</sup>க்<sup>3</sup>ஞாநம் ததா<sup>2</sup> ஸாங்க்<sup>2</sup>யம்  
வித்<sup>3</sup>யாஸ் ஸில்பாதி<sup>3</sup>கர்ம ச|  
வேதா<sup>3</sup>ஸ் ஸாஸ்த்ராணி விக்<sup>3</sup>ஞாநம்  
ஏதத் ஸர்வம் ஜநார்த்<sup>3</sup>நாத்

|| 19

ஏகோ விஷ்ணுர்-மஹத்<sup>3</sup>-பூ<sup>4</sup>தம்  
ப்ருத<sup>2</sup>க்<sup>3</sup>பூ<sup>4</sup>தா ந்யநேகஸஹ |  
த்ரீ<sup>ல்</sup>லோகாந் வ்யாப்ய பூ<sup>4</sup>தாத்மா  
பு<sup>4</sup>ங்க்தே விஸ்வபு<sup>4</sup>க்<sup>3</sup>வ்யயஹ

|| 20

இமம் ஸ்தவம் ப<sup>4</sup>க<sup>3</sup>வதோ  
விஷ்ணோர்-வ்யாஸேந கீர்திதம் |  
படே<sup>2</sup>த்<sup>3</sup>ய இச்சே<sup>2</sup>த்-புருஷஸ்  
ஸ்ரேயஃப் ப்ராப்தும் ஸுகா<sup>2</sup>நி ச || 21

விஸ்வேஸ்வர மஜம் தே<sup>3</sup>வம்  
ஜக<sup>3</sup>தஃப் ப்ரபு<sup>4</sup>மவ்யயம் |  
ப<sup>4</sup>ஜந்தி யே புஷ்கராஶம்  
ந தே யாந்தி பராப<sup>4</sup>வம் || 22

ந தே யாந்தி பராப<sup>4</sup>வம் ஓம் நம இதி |

---

அர்ஜுந உவாச

பத்<sup>3</sup>மபத்ர விஸாலாக்ஷ  
பத்<sup>3</sup>மநாப<sup>4</sup> ஸுரோத்தம |  
ப<sup>4</sup>க்தாநா மநுரக்தாநாம்  
த்ராதா ப<sup>4</sup>வ ஜநார்த<sup>3</sup>ந || 23

ஸ்ரீப<sup>4</sup>க<sup>3</sup>வாந் உவாச

யோ மாம் நாம ஸஹஸ்ரேண  
ஸ்தோதுமிச்ச<sup>2</sup>தி பாண்ட<sup>3</sup>வ |  
ஸோ(அ)ஹமேகேந ஸ்லோகேந  
ஸ்துத ஏவ ந ஸம்ஸயஹ || 24

ஸ்துத ஏவ ந ஸம்ஸய ஓம் நம இதி |

வ்யாஸ உவாச

வாஸநாத்<sup>3</sup>-வாஸுதே<sup>3</sup>வஸ்ய

வாஸிதம் பு<sup>4</sup>வநத்ரயம்\* |

ஸர்வபூ<sup>4</sup>த நிவாஸோ(அ)ஸி

வாஸுதே<sup>3</sup>வ நமோ(அ)ஸ்து தே

|| 25

\* வாஸிதம் தே ஜகத்ரயம் என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ஸ்ரீவாஸுதே<sup>3</sup>வ நமோ(அ)ஸ்துத ஓம் நம இதி |

பார்வத்யுவாச

கேநோபாயேந லகு<sup>4</sup>நா

விஷ்ணோர்-நாம ஸஹஸ்ரகம் |

பட்<sup>2</sup>யதே பண்டி<sup>3</sup>தைர்-நித்யம்

ஸ்ரோதுமிச்சா<sup>2</sup>ம்யஹம் ப்ரபோ<sup>4</sup>

|| 26

ஈஸ்வர உவாச

(கீழ் உள்ள ஸ்லோகத்தை மூன்று முறை சொல்கிறோம்)

ஸ்ரீராம ராம ராமேதி

ரமே ராமே மநோரமே |

ஸஹஸ்ரநாம தத்துல்யம்

ராமநாம வராநநே || 27

ஸ்ரீராம நாம வராநந ஓம் நம இதி |

ப்<sup>3</sup>ரம்ஹோவாச

நமோ(அ)ஸ்த்வநந்தாய ஸஹஸ்ரமூர்தயே  
ஸஹஸ்ர பாதா<sup>3</sup>க்ஷி ஸிரோரு பா<sup>3</sup>ஹவே |  
ஸஹஸ்ர நாம்நே புருஷாய ஸாஸ்வதே  
ஸஹஸ்ர கோடி\* யுக<sup>3</sup>தா<sup>4</sup>ரிணே நமஹ || 28

ஸ்ரீ ஸஹஸ்ர கோடி\*  
யுக<sup>3</sup>தா<sup>4</sup>ரிணே ஓம் நம இதி |

\* ஸஹஸ்ர கோடி என்று இன்னொரு பாடமும் வழக்கில் உள்ளது

ஸஞ்ஜய உவாச

யத்ர யோகே<sup>3</sup>ஸ்வரஹ் க்ருஷ்ணோ  
யத்ர பார்தோ<sup>2</sup> த<sup>4</sup>நுர்த<sup>4</sup>ரஹ |  
தத்ர ஸ்ரீர்-விஜயோ பூ<sup>4</sup>திர்-  
த்<sup>4</sup>ருவா நீதிர்-மதிர்-மம || 29

ஸ்ரீப<sup>4</sup>க<sup>3</sup>வாந் உவாச

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம்  
யே ஜநாஃப் பர்யுபாஸதே |  
தேஷாம் நித்யாபி<sup>4</sup>யுக்தாநாம்  
யோக<sup>3</sup>க்ஷேமம் வஹாம்யஹம் || 30



பரித்ராணாய ஸாதூ<sup>4</sup>நாம்  
விநாஸாய ச து<sup>3</sup>ஷ்க்ருதாம் |  
த<sup>4</sup>ர்ம ஸம்ஸ்தா<sup>2</sup>பநார்தா<sup>2</sup>ய  
ஸம்ப<sup>4</sup>வாமி யுகே<sup>3</sup> யுகே<sup>3</sup>

|| 31

ஆர்தா விஷண்ணாஸ் ஸிதி<sup>2</sup>லாஸ்ச பீ<sup>4</sup>தாஹ்  
கோ<sup>4</sup>ரேஷு ச வ்யாதி<sup>4</sup>ஷு வர்தமாநாஹ |  
ஸங்கீர்த்ய நாராயண ஸப்<sup>3</sup>த<sup>3</sup>மாத்ரம்  
விமுக்த து<sup>3</sup>ஹ்கா<sup>2</sup>ஸ் ஸுகி<sup>2</sup>நோ ப<sup>4</sup>வந்து || 32

காயேந வாசா மநஸேந்த்<sup>3</sup>ரி யைர்வா  
பு<sup>3</sup>த்<sup>3</sup>த்<sup>4</sup>யாத்மநா வா ப்ரக்ருதேஸ் ஸ்வபா<sup>4</sup>வாத்  
கரோமி யத்<sup>3</sup>யத்-ஸகலம்  
பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி || 33

யத<sup>3</sup>க்ஷர பத<sup>3</sup>ப்<sup>4</sup>ரஷ்டம்  
மாத்ராஹீனந்து யத்<sup>3</sup>ப<sup>4</sup>வேத்  
தத்<sup>2</sup>ஸர்வம் க்ஷம்யதாம் தே<sup>3</sup>வ  
நாராயண நமோஸ்து தே |  
விஸர்க<sup>3</sup> பி<sup>3</sup>ந்து<sup>3</sup> மாத்ராணி  
பத<sup>3</sup>பாதா<sup>3</sup>க்ஷராணி ச  
ந்யூநாநி சாதிரிக்தாநி  
க்ஷமஸ்வ புருஷோத்தம ||

sarvam śhri kṛshnārpaṇamastu  
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து

Notes